


அக்டோபர்
1992
OCTOBER

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

இதழ்
21
ISSUE



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

A Monthly Information Digest

தமிழர் தகவல்
TAMILS' INFORMATION

Established:
February 1991

P.O. Box - 3
Station 'F'
Toronto, Ontario,
M4Y 2L4

Phone:
(416) 920-9250
Fax:
(416) 757-7399

Produced by:
Eelam Thamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Catholic Immigration
Bureau,
Scarborough Region

Published by:
Thamil Unit &
Research Unit (THIRU)
&
Ahilan Associates

Editor:
Thiru S. Thiruchelvam

Asst. Editor:
Ranji Thiru

Circulation Manager
S. T. Singam

Production Asst:
Kumar N. Dasan

Design:
Ahilan Associates

Layout & Printers:
Reflex Printing
(416) 975-0196

PUBLISHED
MONTHLY

4000 Copies

ஆரியரி மிருந்து.....FROM THE EDITOR

ரொறன்ரோவில் வசிக்கும் ஈழத் தமிழர் களுடன் தொடர்புபெற்ற விழாக்கள், வைபவங்கள், நிகழ்ச்சிகள் பற்றி கடந்த மாதம் இதே பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். கனடாவுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்களில் எழுபது வீதத்துக்கும் அந் கமானவர்கள் ரொறன்ரோ பெரும் பாகத்தில் வசித்து வருகின்றனர். கனடாத் தமிழர்களின் தலைநகரமாக ரொறன்ரோ மாநகரம் அமைந்துள்ளதை இதன் மூலம் உணரமுடிகின்றது.

கடந்த வருடம் நடைபெற்ற குடிசன புள்ளிவிபர சேகரிப்பு அறிக்கை, பகுதி பகுதியாக கனடிய அரசினால் தற்போது வெளியிடப்பெற்று வருகின்றது. ரொறன்ரோ பெரும் பாகத்தில் வசிக்கும் சிறுபான்மை இனங்கள் தொடர்பான புள்ளி விபரம் கடந்த மாதம் வெளியானது. தங்கள் தாய் மொழியை முதன் மொழியாகக் கொண்டு வசிக்கும் இரூபுது இன மக்கள் பற்றிய விபரம் இங்கு கட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன்படி தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டு வாழும் ஈழத் தமிழர்கள் கடந்த ஐந்து வருடங்களில் 836 வீதத்தினால் இங்கு அதிகரித்துள்ளனர். இது வெறும் மதிப்பீடு அல்ல. ஒவ்வொருவராக சேகரிக்கப்பட்ட புள்ளி விபரம்.

1986ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்போது ரொறன்ரோ மாநகரில் 2055 தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இந்தத் தொகை 1991ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருபதாயிரத்தை அண்டித்துள்ளது. இத்தொகை தற்போது 25,000த்தையும் தாண்டியிருக்கலாம் (விபரமான கட்டுரை கடைசிப் பக்கத்தில்).

இலங்கையில் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களுடன் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்ட பலநண்பர்கள் ரொறன்ரோவுக்கு கடந்த மாதங்களில் விஜயம் செய்திருந்தனர். இலங்கை வானொலியிலும், பின்பு பாராளுமன்றத்திலும் கடமையாற்றிய வி. பி. சுந்தரலிங்கம், கொடும்பு அமெரிக்க தகவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ். விமலசந்திரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரியும் பி. எச். அப்துல் ஹமீட், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்த பொன். சுபாஷ் சந்திரன் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

"இவர்களுடன் இங்கு கலந்துரையாடிய வேளைகளில், இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு உண்மையை மனம்திறந்து கூறினார்கள்;" ரொறன்ரோவில் தங்கியிருந்த நாட்களில் தாங்கள் இலங்கையில் தங்கள் வீட்டிலிருப்பது போன்ற உணர்வுடன் இருந்ததாகவும், இங்குள்ள தமிழர்கள் நாகரீக வளர்ச்சிபெற்ற மேற்கு நாட்டில் வசிப்பது போன்று காணப்படவில்லை" என்றும் தெரிவித்தனர்.

நான் மேற்குறிப்பிட்ட நண்பர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களைத் தெரிவித்தனர்.

"பத்துத் தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. ஐந்து வாட்கொலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன".

"இங்குள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி, நடனம், சங்கீதம் போன்றவைகளைக் கற்பதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுத்திருக்கிறது".

"தமிழ்ப் பெற்றோர் எவ்வளவு அக்கறை யுடன் தங்கள் பிள்ளைகளுக்கு பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கின்றனர். வாரா வாரம் எத்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது ஒரு சாதனையில்லையா?"

"ஆலய வழிபாடு இங்கு சிறந்தோங்கியுள்ளது. பஜனைகள், கூட்டுப் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறுகின்றது. கோயில்களில் சும்பாபிளேகம் கூட நடைபெறுகின்றது. தேவாலயங்களில் வார இறுதி நாட்களில் தமிழில் ஆராதனைகள். பிறந்த மண்ணில் இவைகளை மறக்கும் நிலையல்லவா?"

"தமிழ் கடைகள், படமாளிகைகள், சங்கங்கள், மன்றங்கள் இவை மட்டுமா. நாவில் நீர் ஊறும் தமிழ் சாப்பாட்டுக்கும் இங்கு குறைவேயில்லை." - நண்பர்களின் வார்த்தைகள் இவை.

உண்மைதான். குறுகிய விஜய மொன்றை மேற்கொண்டு இங்கு வரும் எந்தத் தமிழரும் இவ்வாறுதான் கூறுவார்கள். வீட்டில் கட்டியிருக்கும் சாரத்தடன் வெளியே செல்ல முடியாதிருப்பதைத் தவிர மற்றும்படி தமிழன் தமிழனாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்" என்ற நண்பர் ஒருவரின் கூற்று உண்மையே!

இதற்கு காரணமென்ன? கனடிய அரசாங்கம் இங்கு குடியேறிய வெளி நாட்டவர்களுக்கு வழங்கும், உதவிகளும், சலுகைகளும் என்றதான் பலரும் கூறுவர். இவை மட்டுமல்ல; ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் பூரண உரிமைதான் முக்கிய காரணம்.

எந்த நாட்டவரும் இங்கு தங்கள் மொழியைப் பேச, தங்கள் மதத்தைப் பேச, தங்கள் கலை,கலாசாரங்களை காத்து வளர்த்திட, தாங்கள் விரும்பும் இடத்தில் குடியேறு, விரும்பும் தொழிலை ஆரம்பிக்க... இவ்வாறு ஒவ்வொரு மனிதருக்கும் அவரவருக்குரிய பூரண சுதந்திரத்தையும் பூரண உரிமையையும் கனடிய அரசாங்கங்கள் வழங்கியுள்ளன. கருக்கமாகச் சொன்னால் மனித அடிப்படை உரிமைகள் இங்கு மதித்துப் பேணப்படுகின்றன.

கனடிய அரசாங்கங்கள் வழங்கும் மதிப்பையும், மரியாதையையும் எம்மவர்கள் பேணிக் காக்கின்றனரா? உள்ளம் நிறைவாக 'ஆம்' என கூறுமுடியாத ஒரு நிலை. அண்மைக் காலங்களில் பத்திரிகைச் செய்திகளைப் படிப்பவர்கள் இதனை ஒப்புக்கொள்வார்கள்; ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

நாம் தமிழர்களாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு புறத்தே மகிழ்ச்சியையும்; அதே வேளையில் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காத தன்மை இங்கு அதிகரித்து வருவதால் வேதனையையும் அடைகின்றோம்.

எஸ்.திருச்செல்வம்

தமிழர் தகவல்
TAMILS' INFORMATION

ஸ்தாபிதம்:
பெப்ரவரி 1991

முகவரி:
P.O. Box - 3
Station 'F'
Toronto, Ont.
M4Y 2L4

தொலைபேசி:
(416) 920-9250
ஃபாக்ஸ்:
(416) 757-7399

தயாரிப்பு:
ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்ரோ
&
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்,
ஸ்காபுரோ

வெளிப்பீடு:
தமிழர் தகவல் ஆய்வு பிரிவு
&
அகிலன் அசோசியேட்ஸ்

ஆரிரிப்பர்:
எஸ். திருச் செல்வம்

உதவி ஆரிரிப்பர்:
றஞ்சி திரு

விநிப்போக முகாமைமாளர்:
எஸ். ரி. சிங்கம்

தயாரிப்பு உதவி:
குமார் என. தாஸன்

வடிவமைப்பு:
அகிலன் அசோசியேட்ஸ்

அச்சுப்பதிப்பு:
றிபளக்ஸ் பிரிண்டிங்
(416) 975-0196

மாதாந்த
வெளிப்பீடு

4000 பிரதிகள்

"லாண்ட் பத்திரம்" பெற்று வசிப்பவர்களையும் நாடு கடத்த புதிய சட்டம் மேலும் உதவுகின்றது

LANDED IMMIGRANTS COULD BE DEPORTED IF THEY ARE LINKED WITH ILLEGAL ACTIVITIES

நாடு முழுவதும் புதிய அரசியல் திருத்தம், சர்வஜன வாக்கெடுப்பு ஆகிய விடயங்கள் பற்றி முக்கியமாக அலசிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, "C 86" எனப்படும் குடிவரவுத் திருத்தச் சட்டத்தை துரிதகதியில் சகல ஒடுபாதைகளுக்கூடாகவும் நகர்த்திச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற குழுநிலை விசாரணைகள் ஓரளவுக்கு முடிவு பெற்றுவிட்டன. அகதிகள், குடிவரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள், சங்கங்கள், தேவாலய சபைகள், வழக்கறிஞர் மன்றங்கள் தெரிவித்த திருத்தங்கள், ஆலோசனைகள் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

நாடுதழுவிய வகையில் எதிர்ப்புகள் பல வழிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. கண்டன ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மத வழிபாடுகள் என்று பல நிகழ்வுகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுள்ளன. ரொறன்ரோவில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு (Coalition) பொதுமக்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. எல்லாமே "செவிடன் காதிச் சங்கு" ஆகிய நிலைதான்.

புதிய சட்டம் 1993 ஜனவரி முதலாம் திகதி அமலுக்கு வருவது சர்வ நிச்சயம் என்று இதற்குப் பொறுப்பான அமைச்சர் பெர்னாட் வால்சூட் மார்தட்டிக் கூறியுள்ளார்.

இந்தத் திருத்தச் சட்டம் புதிய அகதிகள் வருகையை பெருமளவில், ஏறத்தாழ 50 வீதத்துக்கும் அதிகமாக குறைக்கப் போகிறது. இதற்கு இலங்கை போன்ற உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மோசமாகப் பாதிக்கப்படப் போகின்றனர். ஆனால், வெறும்மே அகதிகள் மட்டும்தான் இந்தப் புதிய சட்டத்தினால் பாதிக்கப்படப் போகின்றனர் என்று எண்ணுவது தவறு. ஏற்கனவே ஒரு கட்டுரையில் நாம் இங்கு குறிப்பிட்டது போன்று, குடிவரவாளர்களாக, பிரஜாவுரிமை பெற்றவர்களாக இங்கு வந்தவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிப்படையப் போகின்றனர்.

உதாரணத்திற்கு பின்வரும் ஒரு விடயத்தினை மட்டும் கவனிப்பது போதுமானது:-

"Landed Immigrants could be deported retroactively, if organizations they once belonged to in their homeland were linked with illegal activities" "தங்கள் சொந்த நாட்டில் இருக்

கும் போது, அவர்கள் சார்ந்த அமைப்பு/ஸ்தாபனம் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருதும்படி, லாண்ட் பத்திரம் பெற்ற நிரந்தரக் குடியிருப்பாளர்களையும் நாடு கடத்த முடியும்" என்பதே இதன் அர்த்தம்.

இங்கு "சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை" என்ற பதத்துக்கான விரிவான அர்த்தம் என்ன என்பதனை முதலில் உணர வேண்டும். ஒரு நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் சட்டவிரோதமான செயல்கள். உதாரணமாக வேலை நிறுத்தம் செய்தல், தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல், சட்டப்படி வேலை செய்தல் (Go slow work), சம்பள உயர்வு கோரி அல்லது வேலை நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தல், இதே காரணத்துக்காக உண்ணாவிரதம் போன்ற சாத்வீக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல், அதுமட்டுமன்றி, இவ்வாறான செயற்பாடுகளுக்கு தார்மீக ரீதியில் ஆதரவு வழங்க



குவது கூட "சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை" என்றே அர்த்தப்படும்.

மேலும் பார்ப்போம் - "ஒரு அரசாங்கத்துக்கு எதிராக தங்கள் இனத்தின், தமது சொந்த மண்ணின் மீட்சிக்காக போராடுவது, தேவைப்படின் அரசு பயங்கரவாதத்தை ஆயுதம் கொண்ட எதிர்ப்பு, இவ்வாறான மக்கள் போராட்டங்களுக்கு "அதரவு வழங்குவது போன்றவைகள், கனடாவின் புதிய குடிவரவுச் சட்டத்தின் கீழ் "அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள்" அல்ல என்று எவராவது கூறுவார்களா?

உள்நாட்டுக் கலவரங்களினால், உள்நாட்டு யுத்தத்தினால், அரசு பயங்கரவாதத்தினால் அகதிகளாகக் கனடாவுக்கு

வந்தவர்களின் அகதிநிலை கோரிய விண்ணப்பப் பத்திரமான "சுயதரவுப் பத்திரத்தை" (Personal Information Forms), படித்துப் பார்த்தால், அநேகமாக தொண்ணூறு வீதமானவர்களும் மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு பிரிவுக்குள் அடங்குவர்களாகவே கருத இடமுண்டு.

சில இயக்கங்கள், அமைப்புகள், எதிரணிக் தொழிற் சங்கங்கள் தங்கள் நாடுகளில் தங்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் பகிரங்கமாகவே செயற்பட்டுள்ளன. செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் அரசியலமைப்பு அதற்கு இடம் கொடுத்திருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத் தடை விதிகளின் கீழ் அவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட அமைப்புகளில் அங்கம் வகித்த பலர், தமது உண்மைக் கதைகளைக் கூறியே அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களைக்கூட கனேடிய அரசு விரும்பினால் இங்கிருந்து வெளியேற்றுவதற்கு புதிய சட்டம் வழிவகுத்துக் கொடுக்கின்றது. மொத்தத்தில் வேண்டப்படாத அல்லது விரும்பத்தக்க ஒருவரை, அவர் லாண்ட் பத்திரம் பெற்றவராகவிருந்தாலும் கனடாவை விட்டு வெளியேற்ற புதிய சட்டம் கைகொடுக்கின்றது. இதனால்தான் புதிய சட்டத்தை அனைவரும் எதிர்க்க வேண்டிய ஒருநிலை ஏற்பட்டுள்ளது.

குடிவரவுத் துறையுடன் சம்பந்தப்பட்ட நிபுணரான, வழக்கறிஞர் திரு. லோர்ண் வால்மன் அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்தவாறு, புதிய சட்டம் கனடிய பிரஜைகளையே வெகுவாகப் பாதிக்கப் போகின்றது. மனித உரிமைகளை மறுக்கப் போகின்றது. அடிப்படைச் சுதந்திரங்களை முற்றாக அழிக்கப் போகின்றது.

"மகாத்மகாந்தி, மார்ட்னி லூதர்கிங்க் ஆகியோர் உயிருடன் இருப்பார்களானால் அவர்கள் கனடாவுக்குள் வருவதை புதிய சட்டம் தடுக்கும்" என்று ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி குறிப்பிட்டும் கூறியுள்ளார்.

நெல்சன் மண்டேலா எதிர்காலத்தில் கனடா வருவதை இச்சட்டம் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இவர்கள் எல்லாம் தங்கள் நாட்டு அரசாங்கங்களை எதிர்த்து ஏதோ ஒருவகையில் செயற்பட்டவர்கள்.

இப்போதாவது இச்சட்டத்தின் தாக்கம் புரிகிறதா?



ரொறன்ரோ பெரும்பாக பிரதான நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வழிமுறைகள்

METROPOLITAN TORONTO REFERENCE LIBRARY

கனடாவிலுள்ள பார்வைக் குறிப்பு (Reference) நூலகங்களில், ரொறன்ரோ பெரும்பாக பார்வைக் குறிப்பு நூலகம் (METROPOLITAN TORONTO REFERENCE LIBRARY) மிகப் பெரியதாகவுள்ளது. ரொறன்ரோவின் முக்கிய சந்தியான ஜங் - புளோர் (Yonge & Bloor) சந்திப்பில் ஜங் வீதியில் 789ம் இலக்கத்தில் இது அமைந்துள்ளது.

தமிழ் உட்பட பல்வேறு நாட்டு மக்களின் மொழி நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் குறிப்பிடத்தக்க தொகை தமிழ் மாணவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்ற போதிலும் அநேகமானவர்களும் இது பற்றித் தெரியாதுள்ளனர். அத்துடன், இந்த நூலகம் பற்றித் தெரிந்தவர்களுள் பலர் இதனைப் பயன்படுத்தத் தெரியாதுள்ளனர். இதற்காக இந்த நூலகம் பற்றிய விபரங்கள் கருக்கமாகத் தொகுக்கப்பட்டு இக்கட்டுரையில் தரப்படுகின்றது.


1977ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி உத்தியோகபூர்வமாக இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் 3,56,950 சதுர அடி விஸ்தீரணம் கட்டடத்தின் நில அளவாகும். எல்லாமாக ஐந்து மாடிகளைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தின் மட்டத்திலுள்ள பகுதி 59,500 சதுர அடியைக் கொண்டது.

இந்த நூலகத்தை அமைப்பதற்கு மொத்தம் முப்பது மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டது. இதில் ஏழு மில்லியன் டாலர்கள் நிலத்திற்கும், இருபத்து மூன்று மில்லியன் டாலர்கள் கட்டடத்துக்கும் செலவானது.

ஜங் வீதி (Yonge St.), சேர்ச் வீதி (Church St.), யோர்க்வில் வீதி (Yorkville Ave.) ஆகிய மூன்று பாதைகளிலும் நூலகத்திற்கு வாசல் உண்டு.

நூலகம் பின்வரும் நாட்களிலும், நேரங்களிலும் திறந்திருக்கும்:-
திங்கள் முதல் வியாழன் வரை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும்; ஐடீ, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களிலும் பிற்பகல் 8:00 மணிக்கு மூடப்படும்.

வெள்ளிக் கிழமைகளில் காலை 9:00 மணி முதல் 6:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 1:30 மணி முதல் பிற்பகல் 5:00 மணி வரையும் திறந்திருக்கும். மே மாதம் முதல் அக்டோபர் மாதத்தில்



வரும் Thanks Giving நாள் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நூலகம் திறக்கப்பட்டிருக்காது.

அடுத்ததாக ஒவ்வொரு மாடியிலும் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை அவதானிப்போம்:-

முதலாம் மாடி பொதுவான தகவல் பிரிவு, பொது ஜனத் தொடர்புப் பிரிவு, பதிவு நாடாக்கள் மூலம் பார்வையிடும் பிரிவு ஆகியன உள்ளன. இதே மாடியிலேயே தினசரிப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகளும் வைக்கப்பட்டிருக்கும்

எஸ். ரி. சிங்கம்

இரண்டாம் மாடியில் விஞ்ஞான தொழில் நுட்பங்களுடன் சம்பந்தமான மற்றும் கலைப் பிரிவுப் புத்தகங்கள் உண்டு மூன்றாம் மாடியில் வர்த்தகம், சமூக விஞ்ஞானம் சம்பந்தப்பட்டவை உண்டு.

நான்காம் மாடியில் தேசிய, பிராந்தியங்களான சம்பந்தப்பட்ட சரித்திர குடியியல் நூல்கள் உண்டு.

ஐந்தாம் மாடியில் மொழியியல், இலக்கிய நூல்கள் உண்டு. வெளிநாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் பன்மொழி இலக்கிய நூல்களும் இங்கே வைக்கப்பட்டிருக்கும்.

வன்செயல் குற்றச்செயல்களில் கனடாவுக்கு இரண்டாவது இடம்

மேற்கு நாடுகளில் வன்செயல்களுடன் இணைந்த குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நாடுகளில் கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலாவது இடத்தை எமது அண்டை நாடான அமெரிக்கா வகிக்கின்றது.

அண்மைய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம், உலகின் மிகவும் அமைதியான, சமாதானமாக வாழுவதற்கு உகந்த நாடாகத் தெரிவு செய்யப்பெற்ற கனடாதான் மறுபக்கத்தில் வன்செயல் குற்றச் செயல்களிலும் முன்னணிக்கு வந்துள்ளது.

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்களில் மிகக் கூடுதலானவை முறையே வான்சூவர், எட்மன்டன், ஓட்டாவா ஆகிய இடங்களில் இடம்பெறுவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நூலகத்தைப் பயன்படுத்தவும், குறிப்பிட்ட சில நூல்களை இரவல் எடுத்துச் செல்லவும் கடுமையான சட்டங்களும் நிபந்தனைகளும் அமல் செய்யப்படுகின்றன. பெறுமதி வாய்ந்த, மீண்டும் பெற முடியாத அளப்பரிய நூல்களைப் பாதுகாப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நூலகப் பொருட்களை களவாடுதல், அனுமதியின்றி வெளியே எடுத்துச் செல்லுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய (Criminal Code) கிறிமினல் சட்டத்துக்குட்பட்ட ஒரு குற்றச் செயலாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நன்மை கருதி இந்த நூலகத்தின் சில முக்கியமான பிரிவுகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்படுகின்றன. நூலகத்தின் ஒரு பகுதித் தோற்றத்தையும் இங்கு காணலாம். ARTS - 393-7077, Picture Collection - 393-7083, Special Collection Room - 393-7079 (2nd Level)

AUDIO VISUAL SERVICES: 393-7110, Centre for People with Disabilities - 393-7099, Talking Books - 393-7101, TDD Service- 393-7100 (1st Level)

BUSINESS & SOCIAL SCIENCES - 393-7148 (3rd Level)

CONSUMER HEALTH INFORMATION SERVICE - 393-7056 (2nd Level)

GENERAL INFORMATION SERVICES - 393-7131, Book Information 393-7188, City Directories - 393-7132, Metroline-393-7036 (1st Level)

HISTORY - 393-7155, Maps - 393-7164, Baldwin Room - 393-7154 (4th Level)

LANGUAGES & LITERATURE - 393-7010 (5th Level)

METRO URBAN AFFAIRS LIBRARY / Metro Hall, 55 John St. 397-7240

SCIENCE & TECHNOLOGY 393-7090 (2nd Level)

Switchboard 393-7000 (1st Level)
Public Relations 393-7141 (1st Level)

சமூக உதவிப் பணத்தில் தங்கியிருப்போருக்கான ஒன்றாறியோ மாநில வேலை வாய்ப்புத் திட்டம்

JOBS ONTARIO - A NEW OPENING (Pre Employment Training Program)

அண்மையில் அறிமுகமான, சூடான நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞரோடு உரையாடிக் கொண்டிருக்கையில், அவர் ஒரு கட்டத்தில் கூறினார்: "தெற்காசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் அரசாங்கங்கள் நிதிப் பற்றாக்குறையினால் தினசரி, வெளி நாட்டு உதவிகளில் தங்கியிருக்கையில் அந்நாட்டு செல்வந்தர்களிடம் தாராளமாகப் பணம் புரளும். ஆனால் கனடாவில் நிலைமை தலைகீழாக. அதாவது இங்கு அரசிடம் நிறையவே பணம் உள்ளது. வெளிநாடுகளுக்கு நிதியுதவி அளிக்கும் நிலையில் அது உள்ளது. ஆனால் இங்கு பணக்காரர்கள் என்று கூறப்படுபவர்களிடத்தில் கூட அவ்வளவு பணப் புளக்கம் இருக்காது" என்றார்.

அவரது கருத்தை தர்க்கத்திற்கு எடுத்துக் கொண்டால் சிறிது நேர விவாதற்குப் பின்னர் அவரது கருத்துக்களை மறுதலிக்கக் கூடிய வகையில் என் பக்கம் நிறையவே ஆதாரங்கள் வந்து குவியலாம். ஆனாலும் நான் அவ்வாறான தர்க்கம் பற்றி எண்ணாமல் அவரது கூற்று "சரி" என்ற முடிவுக்கே வந்தேன். காரணம் வேறு நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து சேரும் லட்சக் கணக்கான அகதிகளையும், குடியேற்றக்காரர்களையும் குறைந்த பட்ச வசதிகளோடு இங்கு வாழ வைத்து அவர்களுக்கு தொழிற் பயிற்சிகள் தேவையானவிடத்தில் ஏராளமான பணத்தை செலவு செய்யும் இந்த கனடிய அரசின் பல்வேறு வகையான பயிற்சி திட்டங்களும் கனடாவில் தொழில் புரிவதற்கான போதிய அறிவை அவர்களுக்கு வழங்கும் பயிற்சித் திட்டங்களும், எனது மனக் கண்ணின் முன்னால் அப்போது தோன்றியது..... இதுதான் என் உடன் பாட்டுக்குரிய ஒரே காரணம்.

கனடிய அரசின் நிதியுதவியோடு மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வகையான பயிற்சி நெறிகளில் "JOBS ONTARIO: PRE-EMPLOYMENT TRAINING PROGRAM", ஒரு புத்தம் புதிய திட்டமாகும்.

இத் திட்டத்தின்படி கனடிய மத்திய அரசின் வேலைவாய்ப்பு அமைச்சு எல்லா மாகாணங்களிலும் தனித்தனியே அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலமாக பயிற்சி வழங்கும் ஸ்தாபனங்களை அமைத்து அதன் மூலமாக பயிற்சி வழங்கும் ஸ்தாபனங்களை தேர்ந்தெடுத்து வேலையற்றவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றது. இந்த வகையில் ஒன்றாறியோ மாகாணத்திலுள்ள அமைப்பிற்கு JOBS ONTARIO என்று பெயர்.

இத் திட்டத்தில் மூன்று வகையான பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்

போது சமூக உதவிப் பணத்தைப் பெறும், தொழில் செய்யக்கூடிய நிலையிலுள்ள ஆண், பெண் இருபாலாரும் இத் திட்டத்தில் பயிற்சி பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று பின்வரும் வகையில் பயிற்சித் திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. Basic Employment Preparation for Immigrants
2. Basic Pre Employment Training
3. Office Systems Employment Preparation

அதாவது குடியேறியுள்ளவர்களுக்கான வேலை ஆரம்பத்திற்கான அடிப்படைப் பயிற்சி; வேலைக்கு முன்னதான அடிப்படைப் பயிற்சி, அலுவலக நடைமுறைகள் தொடர்பான வேலை ஆரம்பப் பயிற்சி என இவைகள் அழைக்கப்படுகின்றன.

இதில் முதலாவது வகைப் பயிற்சித் திட்டத்தில் தமது சொந்த நாட்டில் வேலையனு வம் உள்ளவர்கள் பங்குபற்றலாம். இவர்களுக்கு அவசியமானவிடத்தில் உயர்நிலை ஆங்கிலம் கற்பிக்கப்படும். அத்துடன் புதிய நாடான கனடாவில் வேலை

ஆர். என். லோகேந்திரலிங்கம்

தேடுதலில் உள்ள வழி முறைகளையும், வேலை செய்வ தற்குரிய தகுதியை உருவாக்கிக்கொடுப்பதும், இரில் அடங்கும்.

இரண்டாவது பயிற்சித் திட்டத்தில் இங்கு கனடாவில் ஆகக் குறைந்த நாட்களுக்கு வேலை செய்த அனுபவம் உள்ளவர்கள், தற்போது வேலையிழந்த நிலையில் இருக்கும்போது, அவர்களுடைய தொழிற் தகுதிகளை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், நாங்கள் பெற்றுக்கொள்ளும் புதிய வேலையினை எவ்வாறு பேணிக் காப்பாற்றிக் கொள்வது என்பது பற்றியும் பயிற்சியளிக்கப்படும்.

மூன்றாவது வகைப் பயிற்சி நெறி பிரத்தியேகமாக அலுவலகப் பதவிகளுக்கு மாத்திரமே ஆகும். அலுவலக வேலைகளில் அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம். இவர்களுக்கு கொம்பியூட்டர் துறைகளில் போதிய பயிற்சியளித்து, கனடாவின் அரச தனியார் அலுவலகங்களில் தாமதமாகவே தனித்து வேலை செய்யும் ஆற்றலை பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

மேற்படி மூன்று வகையான பயிற்சி நெறிகளையும் மேற்கொள்ளுபவர்கள் கடைசி மூன்று வார காலம் ஒரு ஸ்தாபனத்தில் வேலைப் பயிற்சி பெறும் வகையில் ஒரு தொழில் ஸ்தாபனம் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு பயிற்சியாளரும் தாம் சார்ந்த

துறைகளில் தொழிற் பயிற்சிகளை பெறும் வகையில் ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படும்.

பயிற்சியாளர்கள் தங்கள் 16 கிழமைக் குரிய பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பின்னர் இவர்கள் தனித்துவிடப்படமாட்டார்கள். JOBS ONTARIO திட்டத்தின்படி இவர்கள் தொழில் தேடும் நிலைக்குத் தயாரானதும் தாங்களாகவே தொழில் தேடும் வகையில் தீர்ப்பந்திக்கப்படமாட்டார்கள். வேறொரு பொது ஸ்தாபனம் பயிற்சியாளர்களைப் பொறுப்பேற்கும். இந்த அமைப்பிற்கு Brokerage எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்த Brokerageல் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தொழில் ஸ்தாபனங்களோடும், தனிப்பட்ட தொழில் வழங்குனர்களோடும் தொடர்புகளை மேற்கொண்டு வேலையற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முயலும். அதாவது விண்ணப்பப் படிவங்களை தயாரித்தல், அவற்றை உரிய தொழில் ஸ்தாபனங்களுக்கு அனுப்பி வைத்தல், நேர்முகப் பரீட்சைகளுக்கு எவ்வாறு சமூகமளிப்பது, எவ்வகையான கேள்விகள் நேர்முகப் பரீட்சையின்போது கேட்கப்படும் என்பது பற்றியெல்லாம் விண்ணப்பதாரிகளுக்கு பயிற்சியளிக்கும்.

அத்துடன் இன்னொரு வகையான நன்மையும் JOBS ONTARIO பயிற்சி திட்டத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு கிடைக்கும். அதாவது இந்த Brokerage மூலமாக ஒரு தொழிலை வழங்க ஒரு வேலை வழங்குபவர் முன் வந்தால், அந்த பதவிக்குரிய சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதி அரசினால் அந்த தொழில் வழங்குனருக்கு வழங்கப்படும். இவ்வகையான ஏற்பாட்டினால் தொழில் வழங்குபவர்கள் ஓரளவு நிதித் தட்டுப் பாட்டை சமாளித்துக் கொள்ள இடமுண்டு. அத்துடன் அவர்கள் வரி செலுத்தும் முறையிலும் சில சலுகைகள் செய்யப்படும் எனத் தெரியவருகின்றது.

எனவே தற்போது சமூக உதவிப் பணம் பெறுபவர்கள் மேற்படி மூன்று வகையான பயிற்சி நெறிகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து, கனடிய தொழில் அனுபவத்தையும், தங்கள் தொழிற் துறையில் சிறப்பறிவையும் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உண்டு எனலாம். இப் பயிற்சித் திட்டம் பற்றிய விபரங்களை அனைத்து சமூக சேவை திணைக்கள அலுவலகங்களிலும் (Welfare Office) பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் JOBS ONTARIO பயிற்சித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள SENECA COLLEGE, Jane campus இலும் இது பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய தொலைபேசி இலக்கம் 491- 5050 Extension 350 .

தமிழர் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த முதலாவது தமிழர் வர்த்தக கண்காட்சி

TAMILS TRADE EXHIBITION



கனடாவில், ரொறன்ரோவை மையமாகக் கொண்டு இயங்கும் இலங்கைத் தமிழர்களுடன் சம்பந்தப்பட்ட தமிழர் அமைப்புகளில் ஒன்று 'சேக்கம்' என்று அழைக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினரின் நலன் பேண் மன்றம். இந்தச் சம்மேளனத்தின் முன்முயற்சியால் கடந்த வருடத்தில் இங்கு அங்குார்ப்பணம் செய்யப்பட்ட ஒரு அமைப்பே கனடா இலங்கைத் தமிழர் வர்த்தக சம்மேளனமாகும்.

குறுகிய காலத்துக்குள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை மேற்படி சம்மேளனம் அடைந்துள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி இவர்களால் ஸ்காபிரோவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர் வர்த்தகக் கண்காட்சியாகும். இங்குள்ள ஏஜின்கோட் கல்லூரியரங்கில் மிகவும் கலகலப்பான ஒரு சூழ்நிலையில் இக் கண்காட்சி நடைபெற்றது. சுமார் நாற்பது வர்த்தக நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்குபற்றியிருந்தன.

ஒன்ராறியோ வர்த்தக, தொழில் நுட்ப அமைச்சர் திரு. எட் பிலிப் அவர்களும், அவரது பாரியாரும் இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, ஒவ்வொரு கண்காட்சிச் சாலைக்கும் விஜயம் செய்ததும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடி உற்சாகப்படுத்தியதும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். அது மட்டுமின்றி தமிழர்களின் உற்பத்திகளை தயாரிப்புகளை ஒன்ராறியோ சிறு கைத்தொழில் திணைக்களம் ஊடாக சந்தைப்படுத்த தாம் தயாராகவிருப்பதாகவும் இங்கு உறுதி மொழி வழங்கினார்.

இவ்வாறான கண்காட்சியொன்று இங்கு நடைபெற்றது இதுவே முதல் முறையானது என்னும் வகையில் இதனை ஏற்பாடு செய்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதே சமயம் எமது பார்வையில் புலப்பட்டவைகளையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இவ்வாறான கண்காட்சியொன்றை நடத்துவதற்கு உரிய ஒரு இடம் சரியான முறையில் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் தங்கள் தயாரிப்பு, விற்பனைப் பொருட்களை சரியான முறையில் காட்சிக்கு வைக்க முடியாத ஒரு நிலை வர்த்தகர்களுக்கு ஏற்பட்டது.

அத்துடன் ஆரம்பத்திலேயே கல்லூரி நிர்வாகம் பல நெருக்கடிகளை உருவாக்கியதால் வர்த்தகர்கள் பல சங்கடங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

சுமார் இருநூறு வரையான தமிழர் வர்த்தக நிலையங்கள் இங்கு உள்ளனவாயினும் நாற்பது மட்டுமே பங்கு பற்றியது ஏன்? மற்றைய வர்த்தக நிலையங்களுடன் ஏற்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ளவில்லையா? உதாரணத்துக்கு, உணவு தயாரிப்பு சாப்பாடு விநியோக நிலையங்கள், பிரபலமான வர்த்தக நிலையங்கள், ஒன்று தவிர்ந்த மற்றைய ஆபரண விற்பனை நிலையங்கள் இதில் பங்குபற்றாதது என்னவோ போலிருந்தது.

கண்காட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போதாதது பெரும் குறையாகும். ஒரு முழு நாளாவது இதனை ஏற்பாடு செய்திருக்கலாம்.

குத்து விளக்கேற்றுவது என்பது எப்போதும் ஆரம்பத்தில் நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஆனால் இந்த கண்காட்சியின் போது, இடை நடுவில் வந்த பிரதம விருந்தினரைக் கொண்டு குத்து விளக்கேற்றியது வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்ச்சியாகும்.

சம்மேளனத் தலைவர் திரு. 'பிரைட்டன்' அரியரத்தினம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து அமைச்சில் உயர் பதவி வகைக்கும் திரு. சந்திரன் மயில்வாகனம் ஆரம்பவுரை நிகழ்த்தினார். மேற்படி சம்மேளனப் பிரமுகர்களில் ஒருவரான திரு. கே. செந்தில் அமைச்சரை ஒவ்வொரு கண்காட்சிக்கும் அழைத்துச்சென்று வர்த்தகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கண்காட்சி நான்கு மணி நேரமும், இதனையொட்டி ஏற்பாடு செய்த கலை விழா நான்கு மணி நேரத்திற்குக் கூடுதலாகவும் இடம்பெற்றன.

றிப்ளக்ஸ் அச்சகத்தாரின் கண்காட்சிச் சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு உரையாடுவதையும், ஸீசிலா நகை மாளிகையினரின் கண்காட்சிச் சாலையையும் மற்றும் பிரதான வைபவத்தின் சில காட்சிகளையும் இப்பக்கத்திலுள்ள படங்களில் காணலாம்.



வாங்க!வாங்க! "வாங்கு அடையாளம்" காண! விலைக்கு வாங்குவதானால் "நூலகம்" யானை விலை!

"BENCH MARKS" - STANDARD OF STUDENT ACHIEVEMENT

ஆசிரியருக்கு வரப்பிரசாதம்!
மாணவருக்கு உதவமா?

"வாங்கு அடையாளங்கள்" என்பவை நவீனமான அளவீடு முறைகள். பாடசாலை செல்லும் தம் பிள்ளைகள், கல்வியிலே எந்த அளவிலே முன்னேறியுள்ளார்கள் என்பதை அறிவதற்கு ஒவ்வொரு பெற்றாரும் அக்கறை காட்டவே செய்கின்றனர். எனவே அது பற்றிய விபரமான அறிவுறுத்தல்கள் வேண்டுமென பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பெற்றோர்களது ஆவலை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வேண்டும் என என் வந்த ரொறன்ரோ கல்விச்சபையின் பாடவிதானப் பகுதி, ஆசிரியர் உதவியுடன் உருவாக்கியதே இவ் "வாங்கு அடையாளங்கள்". ரொறன்ரோ கல்விச்சபையினால் பின்பற்றி ஏனைய கல்விச்சபைகளும் இவ் முயற்சியில் ஈடுபட்டன. எனவே ஒன்றாயிரியோ கல்வி அமைச்சும், இந்த சீரிய முயற்சியில் தம்மையும் உட்படுத்தி "வாங்கு அடையாளங்களை" உருவாக்க முன் வந்ததுள்ளது.

"வாங்கு அடையாளங்கள்" இன்னும் ஆரம்ப நிலையிலே உள்ளன. இவை பற்றிய கோட்பாடுகள், வகுப்பறைக் கற்பித்தல் முறையுடன் ஒன்றிணைந்து, அதன் மூலமாக மதிப்பீடு செய்து, பெற்றோருக்கு அதனை அறிவிப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் வரை எடுக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவ் வேகையிலே இரண்டு வேறு வேறு வாகங்கு அடையாளங்களைப் பெற்றோர்கள் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. இவற்றில் ஒன்று குறிப்பிட்ட கல்விச்சபையினதாகவும் மற்றையது கல்வி அமைச்சினதாகவும் அமையும்.

கல்வி அமைச்சு, மாகாணத்திற்கென உருவாக்கிய "வாங்கு அடையாளங்கள்" மாணவரின் கல்வி பற்றிய அமைச்சினது எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாக அமையும். இதனைத் தளமாக அமைத்தே கல்விச்சபைகள் விபரமான, விலா வாரியான "வாங்கு அடையாளங்களை" உருவாக்கும்.

வாங்கு அடையாளங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கு உங்கள் பிள்ளைகள் கற்கும் பாடசாலையிலிருந்து உங்களுக்கு அழைப்பு விரைவில் வரலாம். எனவே அவை என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதில் நஷ்டமில்லைதானே!

"வாங்கு அடையாளங்கள்" சில குறிப்பிட்ட வகுப்புகளில் உள்ள மாணவர்கள் மொழி மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் எய்தக்கூடிய நிலைகளை விரிவாக விபரிக்கின்றன.

கல்வி அமைச்சினாலும், பிரதேச கல்விச்சபைகளாலும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் அமைந்த பல்வேறு தரப்பட்ட முயற்சிகளிலே 3ம் தர, 6ம் தர 8ம் தர மாணவர்கள் எவ்விதம் தொழிற்படுவார்கள் என்பதை அச்சுப் பிரதியிலும் வீடியோ படங்கள் மூலமும் வாங்கு அடையாளங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன.

இவ் வகுப்புகளிலே கல்வி பயிலும் மாணவர்களின் பல்வேறு ஆற்றல்களை முன் மாதிரி உதாரணங்களுடன் வாங்கு அடையாளங்கள் விளக்குகின்றன. அவர்கள் எத்துணை திறத்துடன் வாசிப்பார்கள், எழுதுவார்கள், கணக்குச் செய்வார்கள் என்பதை உதாரணம் மூலம் விளக்குவதோடு மாத்திரமல்லாது, நாளாந்தம் ஏற்படுகின்ற சாதாரண பிரச்சனைகளை கணித முறைகளைப் பிரயோகித்து எங்ஙனம் சீர்படுத்திகின்றனர், சாதாரண சர்ச்சை, சம்பாஷணைகளில் எத்துணை திறத்துடன் பங்கு பற்றுகிறார்கள் என்பதை வாங்கு அடையாளங்கள் துவ்வியமாக விளக்குகின்றன.

வாங்கு அடையாளங்கள் பரீட்சைகள் அல்ல. அவை என்றும் பரீட்சைகளைப் பிரதியீட்டமாட்டா. பொதுவாகப் பரீட்சைகள் பஸ்தேர்வு வினாக்களிலேயே தங்கியுள்ளமையால் அவற்றின் வியாபதம் மட்டுப்பட்டு விரிகிறது. இதனால் மதிப்பீடு செய்யக்கூடிய கற்றல் கோட்பாடுகளும், மாணவரின் விடையின் வியாபகமும் மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது. இத்தகைய பரீட்சைகளிலே மாணவரின் விடைகளைப் பெறும் முயற்சியில் கையாளுகின்ற வழி முறைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அதே சமயத்தில் வகுப்பாசிரியர்கள் தாமாகவே மதிப்பீடு செய்கின்றதும் இன்னோர் விதமான அத்தி திகழ்ச்சியாகும். இதனால் ஆசிரியர் அபிப்பிராயங்கள் மிக்க முரண்பட்டவையாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒரே தரத்திலே கல்வி கற்கும் இரு பிள்ளைகள் எவ்வேறு வகுப்புகளிலே கல்வி கற்பாங்கள் என்றால் அங்கு ஆசிரியர்கள் ஒரே மாதிரியான முறைகளைக் கொடுத்து மதிப்பீடு செய்யாது விடலாம். இதனால் பாதிக்கப்படலாம். வாங்கு அடையாளங்கள்" பரீட்சைக்கும், ஆசிரியர் மதிப்பீட்டிற்கும் இடையிலே அமைந்து இரண்டினது சிறப்பம்சங்கள் அத்தனையும் தம்மகத்தே கொண்டுள்ளன.

வடக்கு யோர்க் கல்வி அறிவுதி திருமதி வைரோனிக்கா லேசி (Veronica Lacey) "வாங்கு அடையாளங்கள்" பற்றிக் கூறுகையில் தெளிவாக அவற்றின் நோக்கம்

பற்றிக் கூறியுள்ளார். மாணவர்களுடைய பெறுபேறுகளை உயர்த்துவதும், ஆசிரியர்களின் தொழிற திறன் விருத்தியை உற்சாகப்படுத்துவதும் "வாங்கு அடையாளங்களின் நோக்கமாகும்" என்கிறார். இதன் மூலம் ஆசிரியர்கள் ஒன்று கூடி கற்பித்தல் சம்பந்தமான பிரச்சனைகளை அறிந்து கொள்ளமுடியும். அவற்றினை சுமுகமாக நிவர்த்திக்கக் கூடிய வழிமுறைகளை வகுக்க முடியும். புலமை வாய்ந்த ஆசிரியர்களுடன் சேர்ந்து தொழிற்படும் போது ஏனைய ஆசிரியர்களும் ஆற்றல்மிக்கோராய் பரிணமிக்க முடியும் என்பது யாம் அறிந்த உண்மையே" என்கிறார் வெரோனிக்கா லேசி அவர்கள்.

'குளோப் அன்ட் மெயில் (The Globe and Mail) ஆங்கில நாளேடு தனது ஆசிரியர் தகையங்கத்திலே "வாங்கு அடையாளங்கள்" பற்றி சிலாகித்து எழுதவில்லை. இவைகள் மாணவரின் பெறுபேறுகள் பற்றிய பாடசாலையின் எதிர்பார்ப்புகளை பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் அறிவிக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் இவை அதனைத் திறம்படச் செய்யுமா? என வினவுகிறது. பத்திரிகை, மாணவருடைய பெறுபேறுகளை ஒப்பிட்டு தெரிந்துகொள்ளக் கூடிய மாதிரிகளை வாங்கு அடையாளங்கள் கற்பித்தல் நெறியினை மாற்றி மாணவரின் பெறுபேறுகளை உயர்த்தவோ அல்லது திருத்தவோ உதவுமா? பாடசாலை மாணவர்கள் எதனைக் கற்கின்றனர்? எப்போது எழுது, வாசிக்க கற்பார்கள் என்பதை "வாங்கு அடையாளங்கள்" பெற்றோருக்குத் தெரியப்படுத்துகின்றனவா? என்பன "குளோப் அன்ட் மெயில்"ன் சந்தேகங்கள்.

"வாங்கு அடையாளங்கள்" ஆரம்ப நிலையிலே உள்ளன. எனவே பல குறைபாடுகள் இருக்கலாம். இவை காலகதியில் திருத்தி அமைக்கப்படலாம். இங்கும் ரொறன்ரோ கல்விச்சபை ஏனைய கல்விச்சபைகளிலும் முந்திக்கொண்டுவிட்டது. இச்சபை ஆங்கிலம், கணிதம் ஆகிய இரு பாட நெறிகட்கும் "வாங்கு அடையாளங்களை" ஆக்கி உள்ளது. வாங்கு அடையாளங்கள் வீடியோ படங்களாகவும், அச்சுப் பிரதிகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இவை "வாங்கு அடையாள நூலகங்கள்" எனப்படுகின்றன. உதாரணங்கள் மூலம் மாணவர்களின் பெறுபேறுகள் ஐந்து வேறு வேறு நிலைகளாக வகுக்கப்பட்டுள்ளன. நிலை ஒன்று மிகவும் குறைந்த பெறுபேறு அமையும். நிலை ஐந்து மிகவும் சிறப்பானதும், ஒரு சில மாணவர்கள் உன்னத நிலையாகவும் அமையும்.

ஒன்றாயிரியோ கல்வி அமைச்சு கணிதத்திற்கு வாங்கு அடையாளங்களை உருவாக்க உள்ளது. ஆனால் இது இறுதியானது அல்ல. இவ் வருடம் எல்லாப் பாட

மறுபக்கம்

பாடசாலை மாணவர், இளைஞர், யுவதிகளுக்கு "தொண்டர் சேவை விருது"கள் VOLUNTEER SERVICE AWARDS

1992ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி நடைபெற்ற தமிழர் தகவலின் முதலாண்டு பூர்த்தி விழா வைபவத்தின் போது அறிவிக்கப்பட்ட தொண்டர் சேவை விருதுகள் (VOLUNTEER SERVICE AWARDS) பற்றிய விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.

தமிழர் தகவலின் 1993ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ், இரண்டாவது ஆண்டு பூர்த்தி இதழாக அமையும். கடந்த வருடம் போல, இரண்டாவது ஆண்டு பூர்த்தி இதழ் வெளியீட்டுக்கென சிறப் பான வைபவமொன்று நடத்தப்படும்.

தமிழர் சமூகத்தில் குறிப்பிட துறைகளில், தொடர்ச்சியாக கூடிய ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் சகாப்தத்தை தமிழர் தகவல் தனது முதலாண்டு வைபவத்தில் ஆரம்பித்து வைத்ததை இங்கு மகிழ்ச்சியுடன் நினைவு கூருகின்றோம். தமிழர் தகவல் விருதும், ஒவ்வொரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கமும் முறையே சமூக சேவைக்கென திரு. நா. சிவலிங்கம் அவர்களுக்கும், இலக்கிய சேவைக்கென திரு.க.தா. செல்வராசகோபால் (சமுத்துப் பூராடனார்) அவர்களுக்கும் எம்மால் வழங்கப்பெற்றது.

இரண்டாவதாண்டு வைபவத்திலும் இவ்வாறான விருதுகளும், தங்கப் பதக்கங்களும் தெரிந்தெடுக்கப்படும் பிரமுக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதே சமயம், தமிழர் சமூகத்தில் "தொண்டர் சேவை" விருதுகளும், முத்தர தடவையாக வழங்கப்படவுள்ளது. தங்களின் கல்வி, வேலை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலும், அதற்கு மேலாகவும், தாம் குடியேறிய கனடிய மக்களுக்கு ஏதாவது பயனளிக்கும் வகையில் சேவை புரியும் இளம் தலை முறையினரை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்தச் சேவை விருது வழங்கப்படுகின்றது.

இரண்டு வகையானதாக தொண்டர் சேவை விருதுகள் வழங்கப்படும். கல்வி பயிலும் மாணவர்களிலிருந்து ஒரு தொகையினர் தெரிந்தெடுக்கப்படுவர். மற்றைய இளைஞர் யுவதிகளிலிருந்து மிகுதிப் பேர் தெரிந்தெடுக்கப்படுவர்.

இதற்கான விண்ணப்பங்கள் 1993 ஜனவரி மாதம் 05ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்பத்திரங்களில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

தொண்டர் சேவைகள் (Volunteer Service) புரிபவர்களே இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அவர்களது பெற்றோர், பாதுகாவலர், நண்பர்களும் சிபார்சு செய்து விண்ணப்பத்தை அனுப்பலாம். அல்லது ஏதாவது அமைப்புகள், நிறுவனங்கள், சங்கங்கள், பாடசாலைகளும், தங்களுடன் இணைந்து தொண்டர் சேவை புரிபவர்களை, இதற்கு சிபார்சு செய்து விண்ணப்பிக்கலாம்.

இறுதியில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு, தமிழர் தகவலின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவின்போது விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப்பத்திரங்களை 1992 டிசம்பர் 23ம் திகதி வரை மட்டுமே பெறமுடியும். விண்ணப்பப்பத்திரங்கள் தேவைப்படுவோர், தங்களின் சுய முகவரியிடப்பட்ட தபால் உறை (Envelope) ஒன்றையும் இணைத்து,

VOLUNTEER SERVICE AWARD,
TAMILS' INFORMATION,
P.O. Box - 3, Station "F,"
Toronto, Ontario, M4Y 2L4 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

இது தொடர்பான தொலைபேசித் தொடர்புகளோ, நேரடித் தொடர்புகளோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி.

வாங்க! வாங்க!.....

(முன் பக்கத் தொடர்ச்சி)

சாலைகளும் ஆசிரியர்களின் அபிப்பிராயங்கள் பெறப்பட்ட பின் தரப்படுத்தப்படும். 1993ம் ஆண்டிலே பாடசாலைகளின் உபயோகத்திற்கு வழங்கப்படும்.

பெண் ஆசிரியர் சம்மேளனத்தின் செய்திக் குறிப்பில் "வாங்கு அடையாளங்களின்" சிறப்புகள் பெரும் அளவிலே விதந்துரைக்கப்பட்டுள்ளது.

"ஆசிரியர்களின் தொழிற் திறன் விருத்தியை வாங்கு அடையாளங்கள் பெரும் அளவிலேகொளரவப்படுத்துகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்கிறது. முழு உரிமையையும் "வாங்கு அடையாளங்கள்" ஆசிரியர்கட்கே தருகின்றன. வாங்கு அடையாளங்களை மாநிலியாக வைத்து ஆசிரியர்கள் தமது வகுப்பு நிகழ்வுகளை மாற்றி அமைக்க முடியும். ஆசிரியர்கள் மாணவர்களை அவதானிப்பதை உறுதிப்படுத்தி அதன் மூலமாக ஒரு முழுமையான மதிப்பீட்டைச் செய்வதற்கு வாங்கு அடையாளங்கள் உதவுகின்றன. வாங்கு அடையாளங்கள் மாணவரின் ஆற்றல் நிலை என்ன என்பதை விளக்கு வதுடன் அவர்கள் மேற்கொண்டு எய்தக் கூடிய நிலைமைகளையும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றன. மாணவர்களுடைய சிந்திக்கும் ஆற்றல்கள், பிரச்சனைகளைத் தீர்க்கும் பாணி முதலியவற்றை மெச்சுவதும் இங்கே கண்கூடு".

டாக்டர் டெனிஸ் ருபெல் (Dr. Dennis Raphael) என்பவர் றையஸன் கல்விக் கழகத்தில் பணியாற்றுவவர். இவர் "வாங்கு அடையாளங்களின் அடித்தளத்தையே தகர்க்கப் பார்க்கிறார். ஒரு பிள்ளை கற்கின்றபொழுது தனக்கே உரிய வேகத்துடனேயே கற்க முடியும் என்பது கல்வியின் நெறி முறை. எனவே இத்தகைய வாங்கு அடையாளங்கள் மாணவன் செய்கின்ற ஒவ்வொன்றும் சிறப்பானதே என்ற அபிப்பிராயத்தையே தரும்" என்கிறார். "வாங்கு அடையாளங்கள்" கற்பித்தல் முறையிலே முன்னேற்றம் ஏற்படுத்தவதற்கு உதவவில்லை. அவை மாணவர்களின் சித்தியின்மையை நியாயப்படுத்தவும், அறிவிப்பதற்கும் கையாளப்படுகிற நவீனமான யுக்திகளே" என்கிறார் டாக்டர் டெனிஸ் ருபல். இத்தகைய வாங்கு அடையாளங்கள் தேவை அற்றவை என்கிறார்.

எது எப்படியானாலும் "வாங்கு அடையாளங்கள்" நவீனமான சீரிய முயற்சி. அவை மூலம் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி நிலை பற்றி அறியக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதை மறுக்கலாகாது. ஆரம்ப நிலையிலே உள்ளமையால் சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். அவை காலகதியில் நிவர்த்திக்கப்படலாம்.

ரொறன்ரோ கல்விச் சபை ஆக்கியுள்ள "வாங்கு அடையாள" நூல்கங்களை ஆசிரியர் பெற்றோர் மற்றும் சமூக பிரதிநிதிகளும் பார்வையிட முடியும். விரைவில் அவை வகுப்பறைகளில் இடம் பெறலாம்.

விலைக்கு வாங்குவதானால் யானை விலை!

வளர்ந்து வரும் நகரசபைகள்

FASTEST GROWING MUNICIPALITIES

கனடாவில் மிக வேகமாக சனத்தொகை வளர்ச்சி கண்டுவரும் நகரசபைப் பிரதேசமாக றிச்சமன்ட்ஹில் (Richmond Hill) அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபரப்பகுதி இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

1986ம் ஆண்டுக்கும் 1991ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பின்வரும் பத்து நகரசபைகளும், அவற்றுக்கு எதிராகக் குறிப்பிட்ட விகிதத்தில் வளர்ச்சி கண்டுள்ளன.

Richmond Hill - 71.4%, Vaughan - 71.2%
Ajax - 56.9%, Cumberland - 40.7%
New Castle - 45.9%, Aurora - 40.9%
Pickering - 40.2%, Kanata - 35.7%

சனத்தொகையைப் பொறுத்தளவில் முன்னணியில் நிற்கும் சில மாநகரசபைகளின் (Metros) விபரங்கள் வருமாறு:-

Greater Metro Toronto - 3,893,046
Montreal - 3,127,242
Vancouver - 1,602,502
Ottawa - Hull - 920,857
Edmonton - 839,924 - Calgary - 754,033
Winnipeg - 652,354 Quebec - 645,550
Hamilton - 599,700 London - 381,522

கவிஞர் வி. கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள் நயாகரா நீர் வீழ்ச்சி

அடக்கமான சிறிய பட்டணம் நயாகரா வீழ்ச்சி. 1981ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி குடித் தொகை 70,960 மட்டுமே.

பார்ப்பதற்கு சுத்தமானது; பல வசதிகளைக் கொண்டது. ஒன்றாறியோ மாகாணத்தின் தென் கிழக்கு எல்லையில் ஈரி ஏரிக்கும், ஒன்றாறியோ ஏரிக்கும் இடையில் அமைந்துள்ளது. இதற்கும் ஈரி ஏரியின் கிழக்க முனையிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் பவலோ நகரத்திற்கும் அதிக தூரமில்லை.

நயாகரா வீழ்ச்சிப் பட்டணத்தின் பெயரும், புகழும் நயாகரா ஆற்றினால் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்கா - கனடா நாடுகளைப் பிரிக்கும் எல்லையின் ஒரு பகுதியாக விளங்கும் நயாகரா தெற்கிலுள்ள ஈரி ஏரியிலிருந்து வடக்கிலுள்ள ஒன்றாறியோ ஏரிக்குப் பாய்கிறது. ஏறத்தாழ 36 மைல் தூரம் இதன் போக்கு. சரி பாதி வழியில் 200 ஆடி ஆறுமுள்ள ஒரு பெரும் பள்ளத்தாக்கில் தொம்மென்று குதிக்கிறது.

வினாவு; அற்புதமான நீர் வீழ்ச்சிகள்!.....

அமெரிக்கக் கண்டங்களில் இதுவே வியப்புமிக்குந்த இயற்கை எழிலாம். உலகத்தின் உன்னதமான இயற்கைக் காட்சிகளுள் ஒன்றாகவும், இவ் வீழ்ச்சிகள் போற்றப்படுகின்றன.

நயாகரா வீழ்ச்சிகள் இரு வகை: குதிரைலாட வீழ்ச்சி, அமெரிக்க வீழ்ச்சி. இவ்விரண்டையும் கோற் தீவு பிரிக்கிறது.

குதிரை லாடம் என்ற பெயர் வீழ்ச்சியின் வளைந்த அமைப்பைக் குறிக்கின்றது. இது கனடாவுக்குள் அமைந்திருப்பதால் கனடிய வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகின்றது. அமெரிக்க வீழ்ச்சி எல்லைக்கு அப்பால், ஐக்கிய அமெரிக்காவில்.

ஆண்டுதோறும் ஏறத்தாழ 10,000 மக்கள் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நயாகராவின் பாய்ச்சலின் நளினைத்தைக் கண்டு களிக்க வருகிறார்கள். சுற்றுப் பயண காலம் சித்திரையிலிருந்து ஐப்பசி வரை. இக் காலத்தில் குடித்தொகையில் குறைந்த நயாகரா வீழ்ச்சிப் பட்டணம் சன் நெருக்கத்தால் நெளியும்.

இயற்கை அழகு மிகுந்த இப் பட்டணத்தின் கோலம் ஒப்பனைகளாலும், அணிகலன்களாலும் மேலும் பொலிவாக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பயணிகள் ஆறியிருந்து, காற்று வாங்க அழகான சோலைகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நடை பாதைகள், வாகன நிறுத்தம், தங்கு மடங்கள், ஓட்டல்கள் போக்குவரத்து வசதிகள் பிரமாதம்!

வீழ்ச்சிகளைப் பயன்படுத்தி இரு நாடுகளும் மின்சாரம் தயாரிக்கத் தொடங்கின. இதனால் நயாகரா வீழ்ச்சிப் பட்டணத்தை நாடித் தொழில் அதிபர்கள் படையெடுக்கலாயினர். சுற்றுப் பயணிகள் பட்டணம் கைத்தொழிற் பட்டணமாயிற்று.

நயாகரா என்ற சொல் இப்பகுதியில் வாழ்ந்த உள்ளூர் வாசிகளான செவ்விந்தியர்களின் மொழியிலிருந்து பிறந்தது.

இதன் பொருள்: "நீரின் முழக்கம்".

நதியாருள் சடையாகை நல்லூ ராகை
நள்ளாற்றின் மேயாகை நல்லத் தாகை
மதுவாரும் பொழில் சூழ் வாய்மூ ராகை
மறைக்காடு மேயாகை ஆக்கூடு ராகை
நிதியானன் தோழனை நீடு ராகை
நெய்த்தான மேயாகை ஆறு ரென்றும்
பதியாகைப் பள்ளியின்முக் கூட லாகைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாரே.

(வளரும்)

பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ஒரு சாதனை



கனடாவில் பிறந்து வளர்ந்து நடன அரங்கேற்றம் செய்த முதலாவது ஈழத்தமிழ் மகள் என்ற பெரும் புகழூடன் செல்வி சிவாஜினி சிவலிங்கம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த மாதம் 12ம் திகதி இங்கு நடந்தேறியது.

தமிழும், சைவமும் இணைந்து மணம் பரப்பிப் புகழே உருவான அலங்காரப் பின்னணியில், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நிரம்பியிருந்த நிறைவான மண்டபத்தில் சிவாஜினியின் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

நர்த்தனாலயா ஸ்ரீமதி கீதா யோகேந்திரனின் மாணவியான சிவாஜினி, நோர்த்யோர்க் விக்டோரியா பார்க் பாடசாலையின் உயர் வகுப்பு மாணவி. கனடாவில் பிறந்து, இங்கேயே கல்வி கற்று வருகின்றாள். 1983ம் ஆண்டில் தனது பெற்றோரின் பிறந்தகமான தமிழ்மத்துக்குக் குறுகிய விஜய மொன்றை மேற்கொண்டபோது, தமிழ் கலாசாரம் மீது ஏற்பட்ட பற்று, ஆடற்கையில் இவரை மோகம் கொள்ளச் செய்தது. 1985ல் நடனம் கற்க ஆரம்பித்த சிவாஜினி, எட்டாண்டுகால பயிற்சியின் பின்னர் தனது அரங்கேற்றத்தை ஸேர் ஜோன் ஏ. மக்டொனால்ட் கல்லூரி அரங்கில் சிறப்பாக நடத்தினார்.

இவரது பெற்றோர் கனடாவிலுள்ள தமிழர் சமூகத்துடன் ஒன்றிப் போனவர்கள். பல்வேறு தமிழர் நலன்புரி அமைப்புகளின் ஸ்தாபகரான திரு.சிவலிங்கம் (தந்தை) அவர்கள் கனடா இந்து ஆலய அறங்காவலர் சபை, கனடா தமிழர் தேசிய மன்றம் உட்பட பல தமிழர் அமைப்புகளின் தலைவர். இவர் கனடாவில் குடியேறி இவ்வருடத்துடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 25 வருட கால தமிழர் சமூகத்துச் சேவைக்கான அறுவடையாக தமது மகளின் அரங்கேற்றத்தை வழங்கினார் என்று கூறுவது கூட இங்கு பொருத்தமாகும். அவரது வெள்ளிவிழாக் காலப் பரிசு சிவாஜினியின் பரதநாட்டிய அரங்கேற்றம்.

ராகமும் தாளமும் இணைந்து, ஆடலும் பாடலும் சேர்ந்து அரங்கேற்றத்தைக் களை கட்டச் செய்தது. ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் கரிஜியானில் அவர்கள் இங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். நிப்ளக்ஸ் அச்சகத்தினரின் கலைவண்ணத்தில் உருவான அரங்கேற்ற மலர், பரதநாட்டிய நிகழ்ச்சியை மேலும் ஒரு படி மேலே ஏற்றி வைத்தது.

• விநோத்.

ஈழத் தமிழர்
தகவல் நிலையத்தின்
தொலைபேசிச் செய்திச் சேவை

(416) 963-8119

வருடம் முழுவதும் 24 மணி நேரமும்

சர்வஜன வாக்கெடுப்பு அக்டோபர் 26ம் திகதி; கனடாவின் ஒற்றுமையை நிர்ணயிக்கும் நாள்

NATIONAL REFERENDUM On October 26

வெயில் காலத்தில் கம்பளிப் போர்வை விற்கத் தொடங்கிய மாதிரி நேர காலம் பார்க்காமல் செய்வதல்ல சர்வஜன வாக்கெடுப்பு. நெருக்கடிகளைச் சமாளிக்கவும், அரசியல் அமைப்பை மாற்றும் செய்யவும் அத்தியாவசியமானது இதுவாகும். நாடெங்கிலும் எக்காலத்துக்கும் பொருந்துமாறு அரசியல் அமைப்பு வரையறுக்கப்படாமல் மக்களுக்கு அனாவசியமான தொல்லைகள் ஏற்படாது தவிர்க்கப்படலாம்.

அக்டோபர் 26 கனடாவில் ஒரு முக்கிய நாள். ஒரு புதிய அத்தியாயத்தை அன்று முதல் கனடா ஆரம்பிக்கப்போகிறது.

எதற்கு வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவது? முக்கியமான கேள்வி? கட்டாயமான கேள்வியும்தான்! .

அதைத்தான் நாடு நம்மிடம் எதிர்பார்க்கிறது. கனடாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

சாதாரண மக்கள் தேசிய ஒருமைப்பாடு பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் எண்ணப்படியே நாட்டின் எதிர்காலம் அமையும். யார் ஆட்சியிலிருந்தாலும், மக்கள் விழிப்புடன் இல்லாவிடின் பலியாகப் போவது ஜனநாயகம்தானே? காலத்தின் மாற்றங்களை தடுத்து நிறுத்த நம்மால் முடியாது. ஆனால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு விடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்படமுடியும்.

கனடிய அரசியலில் திடீர் திடீரென்று எதிர்பாராத முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. அதிர்ச்சி தரக்கூடிய திருப்பங்கள் நேருவதில்லை.

மக்களை அரசியல் நிரோட்டத்தில் கலக்க வைத்து பல வழிகளில் அந்த உறவைப் பலப்படுத்த, பாதுகாக்க வழி வகுப்பது சர்வஜன வாக்கெடுப்பு. இன்றைய தேசிய ஒருமைப்பாட்டு நெருக்கடிகளுக்கு முடிவு கட்டியாக வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகவேண்டும். அதற்காகத்தான் சர்வஜன வாக்கெடுப்பு.

பிரிவினை வாதம் ஒரு புறம் கிடக்கட்டும். பொதுவாக மாநில சுயாட்சி என்ற பதங்கூட அகராதியில்தான் காண முடியும் என ஏங்கும் இலங்கையர் பலருக்கு வழிகாட்டவல்லது கனடிய அரசியல் அமைப்பு.

அக்டோபர் 26க்கு முன்பாக கனடிய பிரஜாவுரிமை (Citizenship) பெறும் பலருக்கு முதன் முதலாக வாக்களிக்க சந்தர்ப்பம் தருவது இந்தச் சர்வஜன வாக்கெடுப்பு. பிரஜாவுரிமையை அவர்கள் அக்டோபர் 25ம் திகதி பெற்றிருந்தாலும் கூட அவர்களால் வாக்களிக்க முடியும். அவர்களது பெயர் வாக்காளர் இடாப்

கனடியப் பிரதமர் மல்ஹோனியும், தேசிய ஒற்றுமைக்குப் பொறுப்பான அமைச்சர் (முன்னாள் பிரதமர்) ஜோ. கிளார்க்கும் இரவு பகல் பாராது சர்வஜன வாக்கெடுப்பை வெற்றியாக்க முயன்று வருகின்றனர்

பச்சை ஒளிக் குள் சிவப்பும் தெரிகின்றது. இதில் தோல்வி கண்டால் அரசு பதவியிழக்கும் என் நிலை. ஆனால் சில "தலைகள்" பதவி துறக்கலாம். அக்டோபர் 26 திங்கள் இதற்கு பதிலளிக்கும்.

பிரதமர் மல்ஹோனிக்கும், பத்து மாகாண முதல்மைச்சர்களுக்கும் அக்டோபர் மாதம் ஏற்பட்ட இணக்கத்தின் பிரகாரம் செனட் சபையில் சகல மாகாணங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும். ஆனால் தமக்குச் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று பெண்கள் புகார் கிளப்பியுள்ளனர்.

கியூபெக் மாநிலத்திற்கு "வீட்டோ" அதிகாரமும், தனித்துவமான சமுதாய ஊர்த்துகள் உண்டென்று கூறப்படுகின்றது. அத்துடன் 25வது பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடும் வழங்கப்படும்.

பூர்வீக இந்தியரின சுய நிர்ணய அமைப்பு மாற்றங் காணுமா? இவர்கள் அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவார்களா? இவைகள் தொடர்பான சந்தேகங்கள் இன்னும் நீங்கவில்லை.

அனைத்து கட்சிகளும் 'இதயத் துடிப்புடன்' மார்தட்டிக் கொண்டு புறப்பட்டுள்ளன அனைத்தையுமே அமத்தி வாசிக்க வேண்டிய ஒரு பரிதாபநிலை யி லி ரு க் கி ரு ம் .

பில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை.

கனடாவின் பத்து மாகாண முதல்வர்களும் ஒன்று கூடி ஒருமித்த கருத்துக்கு அங்கீகாரம் அளித்தால்தான் அந்த அடிப்படையில் அரசியல் அமைப்பு மாற்ற முடியும். கடந்த இரண்டு வருடங்களாக 'இயூபி'ப்பட்டு வந்த அவர்களை கலைத்துப் பிடித்து ஒன்று சேர்த்த பெருமை ஒன்றராயோ முதல்வர் பொப்ப்ரேயைத்தான் சாரும். முதல்வர்களின் அங்கீகாரத்தின் பின் பாராளுமன்றம் அவசரமாகக் கூடி அரசியல் மாற்றத்துக்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுமதி வழங்கியது.

கியூபெக் மாநிலம் தனியாகப் பிரிந்து போக வேண்டும் என்ற கோரிக்கை

இளவாலை எஸ். ஜெகதீசன்

கடந்த இரண்டு வருடங்களாக பலமாக ஒலிக்கத் தொடங்கியிருந்ததால், பாவம் கியூபெக் முதல்வர் பொராஸா (Bourassa) தள்ளாடிப் போனார். கியூபெக் மக்களில் பெரும்பான்மையினர் பிரிவினையை ஆதரித்தனர். ஆனால் அவர் சார்ந்திருந்த லிபரல் கட்சி அதற்கு சம்மதிக்கவில்லை. ஈற்றில் கனடாவின் சகல மாகாணங்களும் சம உரிமை, ஆதிவாசிகளுக்கு முன்னுரிமை என்ற மாறுதல்களுடன் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பொப்ரஸா அரசியல் மாற்றத்திற்கு வழி வகுத்தார்.

என்ன மாறுதல்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் கலந்து பேசி ஆழமாக ஆராய்ந்து, தீர் விசாரித்து பின்னர் பரிந்துரை செய்வதே நல்லது.

அதைத்தான் முதல்வர்கள் செய்துள்ளனர். மாறுதல் அவசியம்தான். ஆனால் அவை அர்த்தமுள்ளதாக, இன்றியமையாத மாறுதலாக வாழ்க்கையின் தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள மாறுதல்களாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். அதைத்தான் பாராளுமன்றம் கடைப்பிடித்துள்ளது.

இலங்கையர் பலருக்கு சர்வஜன வாக்கெடுப்பு பரிசீலனமானது. 1982ல் ஜே. ஆர். ஜெயவர்த்தன பதவிக் காலத்தை நீடிக்க அனுமதி கோரி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார்.

தேசிய ஒருமைப்பாடு, சர்வ மாகாண சமத்துவம், ஆதி குடி மக்களின் எழுதப்படாத சட்டமூலத்தை வலுவாக்கல் போன்ற பல விடயங்களை முன் வைத்து மக்களின் அங்கீகாரத்திற்காக அக்டோபர் 26ம் திகதி வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பு - 51% அனுமதி பெறாமல் சட்ட அமுலாக்கலுக்கு வழி வகுக்கும்.

நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பதைவிடுத்து நீ என்ன செய்தாய்? என்று கேட்டால் நன்மை உனக்கு!

வாக்காளரிடம் கேட்கப்படுவதெல்லாம் ஆம் அல்லது இல்லை என்பது மட்டுமே! தேசிய ஒற்றுமைக்காக நாம் ஒருமைப்பாடாக செயல்படவேண்டிய கட்டம் வந்தாயிற்று.

அக்டோபர் 26ன் பின் படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்பட்டு, மக்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படும் அதே சமயம் பெண்கள் உட்பட சில குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து பலமான எதிர்ப்பும் தோன்றியுள்ளது.

தேசிய ஒற்றுமையின் பலம் மக்களின் இதயத்தில் இருக்கின்றது. எதிர்காலம் குறித்த அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் இருக்கின்றது. தேசிய ஒற்றுமை என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல. அரசியலின் அர்த்தமே சமூக வாழ்க்கையின் சாரமே அடங்கியிருக்கின்றது என நிரூபிக்கப் போகும் சர்வஜன வாக்கெடுப்பை வாழ்த்தி வரவேற்போம்!! எதிர் கால கனடாவின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று சந்தேகத்துக்கிடமின்றி கட்டிக் காட்டுவோம்.

சரியான பாதையில் தன்நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கின்றோம் என்பதை உணர்ந்தாலே போதும்.

இதுதான் இன்றைய கனடாவுக்குத் தேவையானது.

கனடாவின் மூன்றாவது சர்வஜன வாக்கெடுப்பு சகல மாகாணங்களுக்கும் சமபலம் வழங்கும்!

HOUSE OF COMMONS - 337: SENATE-62

கனடிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பு இந்த மாதம் 26ந் திகதி நடத்தப்பட உள்ளது. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந் திகதி இணக்கம் காணப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கனடிய அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படுவதனை நீர் ஏற்றுக் கொள்கின்றீரா? (Do you agree that the constitution of Canada should be renewed on the basis of the agreement reached on August 28, 1992) என்ற வினாவுக்கு அன்றைய தினம் கனடிய மக்கள் ஆம் அல்லது இல்லை என்று பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பு திருத்தம் மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக மக்களின் தீர்மானத்தை அறிவதற்காக ஜனநாயக ஆட்சி முறையில் ஒரு கருவியாக சர்வஜனவாக்கெடுப்பு முறை கையாளப்படுகிறது.

சர்வஜன வாக்கெடுப்பு 15ம் நூற்றாண்டிலிருந்தே சுவிற்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நடத்தப்பட்டு வந்துள்ளது. எனினும் 20ம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இது அத்துணை முக்கியத்துவம் பெறவில்லை. அவுஸ்திரேலியாவில் அரசியல் யாப்பு திருத்தங்களின்போது பொது மக்களின் தீர்மானத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் 1977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், யாப்பு திருத்தங்களை மேற்கொண்டு, தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்காக, மக்களின் அங்கீகாரத்தை பெறும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பை நாடாத்தியது. இது 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அமெரிக்காவில் சில மாகாணங்கள் மாநகர, நகர சட்ட விதிகளை திருத்தும் போது மக்களின் முடிவை அறிய சர்வஜன வாக்கெடுப்பினை பயன்படுத்துகின்றன.

கனடிய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. முதலாவதாக 1898ம் ஆண்டு Mackenzie King தலைமையிலான லிபரல் அரசாங்கம் கட்டாய இராணுவ சேவையில் ஆண்களைச் சேர்ப்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இரண்டாவதாக 1948ம் ஆண்டு அரசியல் யாப்பு தொடர்பாக நியூபென்சன்லாந்து மாகாணத்தில் ஓர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவ் வாக்கெடுப்பின் போது மூன்று வினாக்கள் மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டன. அவையாவன:

1. நியூபென்சன்லாந்து மாகாணம் கனடிய கூட்டமைப்புடன் இணைவதா? அல்லது
2. 1933ம் ஆண்டு அமைக்கப்பட்டது

போன்று தொடர்ந்தும் நியூபென்சன்லாந்து அரசு செயற்படுவதா அல்லது ஓர் அரசாங்க ஆணைக்குழு மூலம் (Commission of Government) நியூபென்சன்லாந்து மாகாணம் நிர்வாகிக்கப்படுவதா? என்பனவாகும்.

1948ம் ஆண்டு யூன் மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எந்த ஒரு வினாவுக்கும் அறுதிப் பெரும்பான்மை வாக்குக் கிடைக்கவில்லை. எனவே அடுத்த மாதம் யூலை 2ந் திகதி மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் முறை நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் போது மிகக் குறுகிய பெரும்பான்மை வாக்குகளால் (52.3%) நியூபென்சன்லாந்து அரசாங்கம் கனடிய கூட்டமைப்புடன் இணைவதற்கு மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது.

இம்மாதம் (அக்டோபர்) 26ந் திகதி சர்வஜன வாக்கெடுப்புக்காக விடப்படவுள்ள அரசியல் யாப்பு திருத்தம் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிரான்சிய மொழி பேசும் மக்களை குவிபெக் மாகாணம் தனித்துவ சமுதாய (Disinct Society) அந்தஸ்தினை பெற

வே.விவேகானந்தன்

பி.ஏ. (சிறப்பு) இலங்கை

உறுதி செய்யப்படுகிறது. இதன்மூலம் பிரான்சிய மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, சட்டமுறைகள், மரபுகள் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கவும், வளர்க்கவும் சந்தர்ப்பம் உருவாகிறது. மேலும் பொதுமக்கள் சபையில் 257க்குக் குறையாத பிரதிநிதித்துவமும், வீட்டோ அதிகாரமும், அதிகார பரவலாக்கத்துக்கு வழிவகுத்து அரசியல் ரீதியாக சமபலம் கொண்டு விளங்க முடியும். இவற்றுடன் நிதித் துறை தொடர்பாக ஒன்பது உறுப்பினர்களை கொண்ட சுப்பிரிம் கோர்ட்டில் மூன்று உறுப்பினர்கள் குவிபெக் மாகாண குடியியற் சட்ட மன்றத்திலிருந்து (Civic Law Bar) தெரிவு செய்யப்படுவதற்கும் திருத்தம் இடமளிக்கிறது.

இரண்டாவது முக்கிய அம்சம் மக்களால் நேரடியாக அல்லது மக்கள் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்படும் சமபலம் கொண்ட செனட் சபையாகும். 62 ஆசனங்களைக் கொண்ட செனட் சபைக்கு ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் தலா 6 உறுப்பினர்களும், யோக்கூன், வடமேல் எல்லைப் பிரதேசம், போன்ற இரு எல்லைப் பிரதேசங்களிலிருந்து தலா ஒவ்வொரு உறுப்பினரும் இடம் பெறுவர். இச் சீர்திருத்தத்தின் மூலம் சனத்தொகை குறைந்த, பொருளாதார ரீதியாக ஒன்றாறியோ மாகாணத்துடன்

போட்டியிட முடியாத மணிடோபா, அல்பேட்டா போன்ற மாகாணங்கள் அரசியல் ரீதியாக சமத்துவம் பெற்று விளங்கவும், சம அதிகாரம் பெற்று விளங்கவும் முடியும். மேலும் பொருத்தமானதும் சமமானதுமான பொருளாதார அபிவிருத்திக்கும் இது வழி வகுக்கும் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் சபையில் கொண்டு வரப்படவுள்ள மாற்றம், அரசியல் யாப்புத் திருத்தத்தின் மற்றொரு அம்சமாகும். தற்போது 282 ஆக உள்ள பொதுமக்கள் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரிக்கப்படும். இம் மாற்றத்தினால் ஒன்றாறியோ, குவிபெக், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேட்டா ஆகிய மாகாணங்கள் முறையே 18, 18, 4, 2, ஆகிய ஆசனங்களை மேலதிகமாக பெறும். இவ்வாறே ஏனைய மாகாணங்களின் பிரதிநிதித்துவமும் பொது மக்கள் சபையில் அதிகரிக்கும். இம் மாற்றத்தின் மூலம் சனத்தொகை கூடிய மாகாணம் பிரதிநிதிகள் சபையில் ஆதிக்கம் செய்யும் நிலையோ, அல்லது சனத்தொகை குறைந்த மாகாணம் பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலையோ ஏற்படமாட்டாது.

அரசியல் யாப்புத் திருத்தத்தின் அடுத்த முக்கிய அம்சம் இந்த நாட்டை ஆட்சி செய்ய முதல் உரிமை உடைய பூர்வீக இந்தியருக்கான (Native Indians) ஏற்பாடுகளாகும். பூர்வீக இந்தியர் தம்மைத் தாமே ஆளும் முறையிலான ஆட்சியமைப்பை உருவாக்க இத்திருத்தம் இடமளிக்கிறது. இதன்மூலம் அவர்கள் தம் மொழி, கலை, கலாசாரம், பொருளாதாரம், சட்டம், மரபு வழி முறைகள், மற்றும் சமூக, கலாசார நிறுவனங்கள் என்பவற்றைப் பேணிக் காக்கவும் வளர்க்கவும் முடியும். மேலும் அவர்கள் வாழும் பிரதேசங்கள், நீர்நிலைகள், சுற்றுடன் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் இச் சீர்திருத்தம் வழி வகுக்கின்றது.

இவ்வாறு பல்வேறு அம்சங்களையும் கொண்ட அரசியல் யாப்பு திருத்தம் இம்மாதம் 26ந் திகதி மக்கள் தீர்ப்புக்கு விடப்படவுள்ளது. இத்திருத்தம் குறித்து சாதகமாகவும் பாதுகாக்கவும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. Toronto Star பத்திரிகை தனது அபிப்பிராய கணிப்பின்படி யாப்புத் திருத்தம் மக்களால் அங்கீகரிக்கப்படும் எனக் கூறுகிறது. நாட்டின் ஒருமைப்பாடு, பொருளாதார அபிவிருத்தி, எதிர்கால சுபீட்சம் என்பவற்றை கருத்தில் கொண்டு யாப்பு திருத்தத்திற்கு ஆம் என பதில் அளிக்கும்படி பிரதமர் மல் ரேனி நாட்டு மக்களை கோரியுள்ளார். எனினும் இதன் இறுதி முடிவு மக்களின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளது.

மாணவர் கல்வி வளர்ச்சியில் பெற்றார் பங்கு பற்றி ஒன்றாயோ கல்வி அமைச்சு தரும் அறிவுரை

GETTING INVOLVED IN YOUR CHILD'S EDUCATION

நவீன பெஞ்சூன யுகத்தில் கல்வித் துறை பெரு மாற்றங்களைக் கண்டு வருகின்றது. மின்னல் வேக மாற்றத்துக்கு ஏற்ப தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றார் ஆற்ற வேண்டிய பங்குபற்றிய தகவல் அறிக்கையொன்றினை ஒன்றாயோ கல்வி அமைச்சு கடந்த மாதம் வெளியிட்டது. அதன் அடிப்படைக் கருத்து, மொழிபெயர்ப்புக் கட்டுரையாக கீழே தரப்படுகின்றது.

'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' எனும் முத்தாயைச் கூற்று எமக்கு எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. மிகத்துரித கதையில் முன்னேற்றங் கண்டு நாளா வட்டத்தில் அதன் எல்லைக் கோட்டையும் தாண்டவல்ல விதத்தில் மாறிக் கொண்டிருக்கும் இவ்வுலகின் தொழிற்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அடிப்படை அறிவுகளான வாசித்தல் (Reading), எழுத்துதல் (Writing), கணிதம் (Arithmetic) என்பவற்றை நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.

உதாரணமாக இதனை நோக்குவோம். நாம் இப்போது வீடுகளில் படம் பார்க்க உபயோகிக்கும் வி.சி.ஆர். என்னும் கருவியிலுள்ள எழுத்துக்களை நாம் எழுத்தறிவு பெற்றிருந்தும் கூட வாசிக்க முடியாதுள்ளது. இதனை முழுதுமாக விளங்கி நாம் வாசிக்க எடுக்கும் கால விரயத்தினுள் மற்றுமோர் நவீன கருவி புதிய மாற்றங்களுடன் இன்னும் அதிக சிக்கலான எழுத்துக்களுடன் பிறந்து விடும் என்பது சர்வநிச்சயமாகும். நாம் பணிபுரியும் பணிகளில் கல்வி கருவி புதிய மாற்றங்களுடன் உருமாறிவிட்டது. இவ்வகை துரிதமாறுதல்க்கு முகம் கொடுத்து எங்கள் வேலைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் ஆகக்குறைந்தளவு அடிப்படை அறிவுகளாவது இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்நிலைமைகள் எமக்குத் தெளிவாக உணர்த்துவது கல்வியின் அடிப்படை யான எழுத்தறிவு, கணித இயல் என்பன இருந்தால் மட்டுமே எம்மால் எமது வேலையில் நினைத்து நிற்கவோ அன்றி வேலையைத் திறம்படச் செய்யவோ முடியும் என்பதுதான்.

இந்நிலைமைகள் முன்பிருந்தது போன்ற மீண்டும் இலகுவான நிலைமைக்கு மாறுமென்பது பகற்கனவையாகும். ஆகவே ஒவ்வொரு பெற்றாரும் மிக உன்னிப்பாக இச்சமுதாய மாறுதல்களை அவதானிப்பதுடன் நிலலாது, அதற்குச் சிறிதும் சளைக்காது ஈடு கொடுக்கும் விதமாக பிள்ளைகளைக் கல்வியில் ஈடுபாடு

கொள்ளச் செய்து அவர்களது ஒளிமயமான எதிர்காலத்துக்கு உரமூட்ட வல்ல அரிய நிவாரணி கல்வியே என்பதனை ஆணித்தரமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கனடாவின் கல்விமுறை இரண்டாம் தரக் (உயர்தர) கல்வி கற்பித்தலின் போது பகுதி நேர (Part time jobs) தொழில் வாய்ப்புக்கும் அவர்க்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இவ்வாறன்ன நிலைமைகளை பெற்றார்கள் வரவேற்று மாணவர்க்கு பகுதிநேரத் தொழில் வாய்ப்புகளுடன் கல்வியையும் கற்றுமாறு ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி பாழாகி விடும் என்று தொழில் வாய்ப்பினைத் துறப்பதோ அன்றி தொழில் கிடைத்தால் போதும் என்று கல்வியை துறப்பதோ உகந்தது அல்ல. பாடசாலைகளில் கற்கும் காலங்களிலோ அன்றி தொழில் புரியும் போதோ மேலும் கற்றல் அதாவது சேவைக் காலப் பயிற்சி (Inservice-Training) பெறல் சிறுநீர் அறிவை மேன்மேலும் வளர்க்கும் என்பது நிச்சயம். இவ்வாறன்ன நிகழ்வுகளில் அடிப்படை அறிவு இல்லாவிடில் உங்கள் பிள்ளை அறிவில் பின்தங்கிய பிள்ளையாகவே

மூலம்: மாகாண கல்வி அமைச்சர் மொழியாக்கம்: றஞ்சி

கணிக்கப்பெறும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

இனி உங்கள் பிள்ளைகளின் கல்வியில் பெற்றார்களாகிய உங்களின் பங்கு எத்தகையது? என்பதைச் சிறிது நேரம் நோக்குங்கள். சிறுநீர் கல்வி மேம்பாட்டிற்காக அதுபார்க்க, ஆசிரியர்கள், கல்வி அமைச்சர், கல்வி அதிகாரி, தர்மகர்த்தாக்கள் எனப் பல்வேறு தரப்பட்ட உத்தியோகத்தவர்களும் பல் தரப்பட்ட வழிகளிலும் ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். பெற்றார் என்ற வகையில் உங்கள் பணி பாரியது. பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவதோ அன்றி ஈடுபாடு கொள்வதோ எவ்வாறு என்று நீங்கள் எண்ணலாம். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்ளவும் உங்களை அதனுடன் இணைத்துக் கொள்ளவும் ஆக்கபூர்வமான சில ஆலோசனைகளை கீழே தருகின்றோம்.

* உங்கள் பிள்ளைகளுடன் அவர்களது பாடசாலை பற்றிக் கலந்துரையாடுங்கள். உம்: பாடசாலை எப்படி? பிற மாணவர்களுடன் ஒத்துப் போகிறார்களா? விரும்பும் பாடங்கள் எவை? இவை போன்ற இன்றோரன்ன வினாக்கள் உங்கள் கலந்துரையாடலுக்கு உதவலாம்.

* பாடசாலை ஆண்டில் அதிபர், வகுப்பாசிரியர் போன்றோருடன் தொடர்பு கொண்டு பிள்ளையின் நிலை, பாடத்திட்டு

டம், பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஏதாவது கேட்க வேண்டியிருப்பின் கேளுங்கள். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

* பாடசாலையில் நடைபெறும் பெற்றார்-ஆசிரியர் சங்கக் கூட்டங்கள், இன்றோரன்ன பிற நிகழ்வுகளுக்குச் சமூகமளிக்க மறவாதீர்கள்.

* உங்கள் வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்த முயலுங்கள். இவ்வாறான தொடர்புகள் பாடசாலையில் அண்மைக் கால நிகழ்வுகளை நீங்கள் உடனுக்குடன் அறியும் வாய்ப்பினைத் தருவதுடன் மற்றும் பெற்றார் ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பினையும் தருகிறது.

* பிள்ளைகள் தங்கள் வீட்டுப் பாடங்களை (Home-Work) செய்கிறார்களா எனத் தினந்தோறும் அவதானித்து அவர்க்கு ஊக்கமளியுங்கள். ஆனால் அதேவேளையில் அவர்கள் வீட்டுப் பாடங்கள் செய்யும் போது அவர்களின் தோள்களுக்கு மேலால் எட்டிப் பார்த்து அவர்களை எரிச்சலட வைக்காதீர்கள். வீட்டுப் பாடம் தான் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு பற்றி உங்களுக்கு அறியத்தரும் ஓர் அரிய சாதனமாகும்.

* உங்கள் கல்வி அமைச்சின் ஒரு அங்கமான பிராந்தியக் கல்விக் காரியாலத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். பிள்ளைகளின் கல்வித் தாராதரம் பாடசாலைகளில் எப்படி இருக்கிறது என மதிப்பிட வேண்டியதும் அனைவரினதும் தகையாய் பணியாகும். இவ்வாறு கல்வித் தாராதரத்தை மதிப்பிடுவதெற்கெனவே கல்வி அமைச்சு மூன்று விதமான பரீட்சாத்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது: மாணவரை 5-6 தரத்திலுள்ள) சில குறிப்பிட்ட பாடங்களில் (கணிதம், மொழி) மாகாண ரீதியாக பொதுப்பரீட்சை ஒன்றினை வைத்து தேர்ந்தெடுத்தல். இதில் தெரிவான மாணவர்க்குப் புலமைப் பரிசில் கிடைக்கும். அடுத்தது: 'பெஞ்சர்மர்க்' எனப்படும் தேர்வு. 3-4ம் தர மாணவர்க்கானது. கதை சொல்லும் திட்டம், மாணவர் கதை (ஆசிரியர் சொல்ல) கேட்ட பின் அவர்களாகவே அதனை எழுதுதல், வாசித்தல், சித்திரம் வரைதல் எனப் பல்வேறு விதமாக செயற்படத் தூண்டுதல். மூன்றாவது: கனடா முழுவதற்குமான பாடசாலைகளினதும் மாணவர்களினதும் திறமைகளை அறிவதற்கான தேர்வு. இதில் எழுத்தறிவு(கல்வியறிவு) கணித அறிவு என்பன பரீட்சிக்கப்படும். 13 வயது முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் இதில் பங்குபற்றலாம். இவ்வாறான மதிப்பீடுகள் மாணவர் கல்வித் தரத்தை மதிப்பிட வாய்ப்பானவை.

தேமதுரம் வானொலி நிகழ்ச்சியின் முதலாவது ஆண்டு விழா, சிறந்ததோர் இலட்சிய விழா!

தேமதுரம் வானொலி நிகழ்ச்சியின் முதலாவது ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை ரொறன்ரோ விலுள்ள அறிவியல் மண்டபத்தில் (Ontario Science Centre) கொண்டாடப்பெற்றது. விழா நிகழ்ச்சிகள் மாலை ஏழு மணியளவில் ஆரம்பமாகின.

முன்னாள் இலங்கை வானொலி நாடகத்தயாரிப்பாளரும், ரூபவாகினி தொலைக்காட்சித் தமிழ்ப் பிரிவின் பொறுப்பாளரும், தற்போது ஆசிய கலாசார கலையாக்கத்தின் (Asian Culture Network) கலை கலாசார பொறுப்பாளருமாகிய ப. விக்கினேஸ்வரன் தனது வரவேற்புரையில் மேற்படி கலையாக்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை எடுத்துக் கூறினார். பொருளாதாரம் காரணமாக பரிட்சார்த்தமாக நடத்தப்பட்ட தொலைக்காட்சி கைவிடப்பட்டு தேமதுரம் வானொலி நிகழ்ச்சி தொடங்கிய சூழ்நிலையை விளக்குகையில் அந்நிய நாடொன்றில் எமது இனம் இன்னும் சரியாகக் காலூன்றி நிரந்தர வாழ்க்கையை ஆரம்பிக்காத இக்காலகட்டத்தில் முற்றிலும் தமிழர்களின் ஆதரவை நம்பி இது போன்ற கலை முயற்சிகளைத் தொடங்குவது கலப்பமான காரியமல்ல என்பது புலனாயிற்று. இதனை ஆரம்பித்த தனது சகோதரர் திரு. ப. ஞானேஸ்வரன் பொருளாதார நடடம் அடைந்ததோடு பார்த்து வந்த நல்லதோர் தொழிலை இழந்தும் கூட, அயராது கலை வளர்க்கும் அவரது உயர்ந்த இலட்சியத்தைப் பாராட்டினார். பொன்னணி படத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் படம் ஒன்றைக் காட்டிலும் இலாபகரமாக இருக்குமே என்று பலர் ஆலோசனை கூறவும் "இலங்கைத் தமிழ்க் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்ற நோக்குடன் இலங்கைப் படம் ஒன்று வருவிக்கப்பட்டது என்பதனை விக்கினேஸ்வரன் அவர்கள் எடுத்துக் கூறியதோடு இவர்களின் நாட்டுப் பற்றும், உயர்ந்த இலட்சியமும் நன்கு விளக்கமாயிற்று.



வாழ்த்துரை நிகழ்த்திய திருமதி. வள்ளி நாயதி இராமலிங்கம் (குறமகள்) அவர்கள், தேமதுரம் தமிழ் ஒலிபரப்பு "தேமதுரத் தமிழ் மோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் கன

வை நினைவாக்கும் சிறந்த முயற்சி என்றும், கனடா வாழ் தமிழ் மக்களுக்கோர் வரப்பிரசாதம் என்றும் பாராட்டினார். விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன் சகோதரர்கள் தமது ஊராகிய காங்கேசன்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், சிறு வயதிருந்தே காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றத்தின் மூலம் அவர்கள் காட்டி வந்த தொழிப்பற்றும் கலை யார்வமும் இன்றும் குன்றாது பிரகாசிப்பதாகவும் கூறி, வானொலித் துறையில் அவர்கள் நிரம்பிய அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் என்றும் அவர்களது உயர்ந்த கலைப் பணிக்கு கனடா வாழ் தமிழ் மக்கள் ஆதரவு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்துப் பேசிய கவிஞர் வி. சுந்தவனம் அவர்கள், தமிழ் பலவகை என்றும், அவற்றுள் தேமதுரத் தமிழ் ஒரு வகை என்றும், இனிமையான தமிழையே உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் எனப் பாரதியார் விரும்பினார் என்றும் விளக்கினார். பாரதியார் வெறுமனே தேமதுரத் தமிழ் என்று கூறுது தமிழ்

ரசிகவி

மோசை என்று குறிப்பிட்டிருப்பதாலும் ஓசைக்கும் வானொலிக்குமே நெருக்கமான உறவு இருப்பதாலும் வானொலி மூலம் தமிழ்மோசை உலகமெல்லாம் கேட்கவேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார். இந்த வகையில் "தேமதுரம்" என்ற பெயர் ஆசிய கலாசார கலையாக்கத்தினரின் தமிழ் வானொலி நிகழ்ச்சிக்கு மிகப் பொருத்தமானதெனக் குறிப்பிட்டார்.

தமிழறிஞர் க. த. செல்வராஜகோபால் (ஈழத்துப் பூராடனார்) அவர்கள் கவை சொட்டும் கவிதையால் தேமதுர வானொலி நிகழ்ச்சியையும் கலாநிதி கே. எஸ். நடராஜாவையும் திரு. எ. வி. இராஜசுந்தரத்தையும் வாழ்த்திப் பாடினார். ஒளவையார் விநாயகப் பெருமானுக்கு "பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்" கொடுத்தும், பதிலாகச் "சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று கேட்டார். அது போல உங்களைப் பாராட்டிப் பேசினோம்; பாராட்டியதற்குப் பதிலாக நீங்களும் எங்களுக்கு ஒன்று தரவேண்டும்.




வானொலித் துறையில் நிரம்பிய அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் நீங்கள்; அவற்றை எல்லாம் தொகுத்து தமிழ் மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலாகத் தர வேண்டும் என்று கலாநிதி கே. எஸ். நடராஜா

வையும் திரு. எ. வி. இராஜசுந்தரத்தையும் பார்த்து அவர் கேட்டபோது சபை கைதட்டி ஆமோதித்தது.

இதனைத் தொடர்ந்து பாராட்டு வைபவம் இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் ஒருவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கலாநிதி கே. எஸ். நடராஜா அவர்களும் அதே கூட்டுத்தாபனத்தின் பயிற்சி நிலையத்துப் போதனாசிரியராக விருந்து இளைப்பாறிய திரு. எ. வி. இராஜசுந்தரம் அவர்களும் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

கலாநிதி கே. எஸ். நடராஜா அவர்களின் சமயோகித புத்தியையும், அறிவுத் திறனையும், அயராது உழைக்கும் பண்பையும் நகைச்சுவை தரும் பாராட்டிப் பேசிய பின் பொன்னாடை போர்த்தியும் பதக்கம் அணிந்தும் கௌரவித்தார் ஓய்வு பெற்றபாடசாலை அதுபர் ஆர். எஸ். சோதிநாதன் அவர்கள்.



பதிலுரை வழங்கிய கே. எஸ். நடராஜா அவர்கள் தமிழ் ஒலிபரப்பில் நாடகத்துறையைத் தவிர்ந்த ஏனைய- துறைகளில் சுத்தமான தமிழைத் திருத்தமான உச்சரிப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை விளக்கினார். இனிய தமிழோடு தமிழின் பண்பையும், தமிழர் சால்பையும் நேயர்கள் உள்ளங்களில் பதிய வைப்பது தமிழ் ஒலிபரப்பின் பண்பும் பயனுமாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

நடிகரும், நாடகத் தயாரிப்பாளருமாகிய திரு. கே. அச்சுதன் அவர்கள் திரு. எ. வி. இராஜசுந்தரத்தின் நிகழ்ச்சித் தயாரிப்புத் திறனையும், ஒலிபரப்பாளர்களை பயிற்றுவிக்கும் ஆற்றலையும், தொடர்பாக்கக் கலையில் அவர் செய்த ஆராய்ச்சிகளையும், சேவைகளையும் எடுத்துக் கூறிப் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவித்தார்.

கௌரவப் பதக்கங்களை நித்தியா ஜிவலர்ஸ் சிவகுமார், ஸ்ரீ சிவா ஜிவலரி சிறீ வீர சிங்கம் ஆகியோர் வழங்கியிருந்தார்கள். செந்தூரன் அன்கோ நிறுவனத்தினர் தேமதுரத் தமிழ் நிகழ்ச்சியைப் பாராட்டி ACN நிர்வாகப் பொறுப்பாளர் திரு. ப. ஞானேஸ்வரன் அவர்களுக்குப் பரிசளித்தபோது "இப்படியும் 17ம் பக்கம்"



தமிழர் தகவல் விநியோக ஒழுங்கு

தமிழர் தகவல் 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து மாதாந்தம் வெளியிடப்படுகின்றது. தற்போது மாதாமாதம் 4000 பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன.

தமிழர் தகவல் விற்பனை செய்யப்படுவதில்லை. சில குறிப்பிட்ட விநியோக நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றது. அதேசமயம், தபால் மூலம் பெற விரும்புபவர்களுக்கு, அவர்களது வேண்டுகோளின் பேரில் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படுகின்றது. தபால் செலவை அவர்களே பொறுப்பேற்றுள்ளனர். சுமார் 950 பேர் இப்போது தபால் மூலம் பெற்று வருகின்றனர்.

ஒரு மாத இதழை தபாலில் அனுப்ப ஒரு டாலர் செலவாகின்றது. பத்து டாலர்களை காசுக் கட்டளையாக அல்லது காசோலையாக அனுப்பி வைத்தால் பத்து மாத தமிழர் தகவல் இதழ்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Tamils' Information என்ற பெயருக்கு ஆங்கிலத்தில் காசோலை அல்லது காசுக் கட்டளை எழுதப்பட வேண்டும். அத்துடன் தமிழர் தகவலைப் பெற விரும்புவரின் பெயர், பூரண தபால் விலாசம், தொலைபேசி இலக்கம் ஆகியனவும் எழுதி அனுப்பப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: Tamils' Information, P.O. Box-3, Station 'F', Toronto, Ontario. M4Y 2L4. மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் (416)920-9250 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, ஒலிப்பதிவு நாடாவில் தங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகியவைகளை பதிவு செய்யலாம்.

பல்துறைச் சேவையாளர்களுக்கான 'மகத்தான சாதனை'யாக மா

A.C.C. - OUTSTANDING



ஏசியன் கிரிக்கெட் கிளப் (A.C.C.) எனப் பெயர் பூண்டுள்ள தமிழர்களின் விளையாட்டுக் கழகம் இவ்வருடத்தில் புதியதொரு முயற்சியில் இறங்கியது. அதுதான் Outstanding Achievement Awards எனப்படும் மகத்தான சாதனை விருதுகள் வழங்கும் விழா ஒன்றினை நடத்தியதாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி ஸ்காபுரோ ஏஜின் கோட் கல்லூரி அரங்கினில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இங்குள்ள தமிழர் சமூகத்தைப் பொறுத்தளவில் இந்த விழாவானது ஒரு மகத்தான சாதனை விழாவாக மாற்றம் பெற்றதை விழாவின் இறுதியில் அவதானிக்க முடிந்தது.

விருதுகள் பலவகைப்பட்டவை, குறிப்பிட்ட ஒரு சேவையைக் கௌரவித்து வழங்குவது; ஏதாவது ஒரு வகையில் சாதனை புரிந்ததற்காக வழங்குவது; அல்லது மற்றைய எவராலும் இலகுவாகச் செய்ய முடியாததை செய்தமைக்காக வழங்குவது; வேறொருவர் ஏற்கனவே நிலைநாட்டிய வெற்றியை அல்லது சாதனையை முடியடித்தமைக்காக வழங்குவது; இவை எல்லாவற்றையும் விட மிக மிக மேலான ஒரு சாதனையைப் புரிந்தவர்களுக்கு வழங்குவது. இவற்றுள் கடைசியாகக் குறிப்பிட்ட பிரிவினர் 'மகத்தான' (Outstanding) என்ற தரத்தினுள் அடங்குவர்.

இவ்வாறான 'மகத்தான' சேவைகளைப் புரிந்தவர்களை சாதனையாளர்களாகக் கருதி, அவர்களை எமது சமூகத்தின் மத்தியில் இனங்கண்டு விருது வழங்கிக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது இந்த விழா.

இங்கே கௌரவம் பெற்றவர்கள் அனைவரும் மகத்தான சாதனையாளர்கள்தானா? அல்லது மகத்தான சாதனை புரிந்தவர்கள் சரியான முறையில் இனங்காணப்பட்டு விருது வழங்கப்பட்டார்களா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் எப்போது, எவரால் வழங்கப்படும். அதுவரைக்கும், இங்கு வழங்கப்பட்ட விருதுகளை சரியான தீர்ப்பின் பரிசுகள் என்று ஏற்றுக் கொள்ளவேண்டியது காலத்தின் நியதி.

இனி இங்கு 'மகத்தான சாதனை விருது' பெற்றவர்களின் பட்டியலை பார்ப்போம்:

சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது: திரு.நா. சிவலிங்கம். கனடாவில் பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் ஸ்தாபகர். இந்து ஆஸ்ய அறங்காவலர் சபைத் தலைவர். ஏற்கனவே தமிழர் தகவலின் சமூக சேவைக்கான விருதினையும், தங்கப் பதக்கத்தினையும் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் பெற்றவர்.

சிறந்த சமூக சேவைக்கான தனி நபர் விருது: திருமதி. ரீட்டா பார்த்திபன். ஒன்றாறியோ குடியுரிமை அமைச்சின் கீழ் இயங்கும் 'Welcome

House'ல் கவுன்ஸ் ஊழியர்.

சிறந்த இலக்கிய செல்வராஜகே. ஆண்டு பெப்ரவரி மாதம் தபால் மூலம் பெற்ற கால இலக்கிய

சிறந்த மாணவர்களைக் கதைச் சேர்ந்த ரட்னேஸ் வன்

சிறந்த மாணவர்களைக் Waterloo பல்கலை

சிறந்த கலாசார முனைப்புகள் கலா ம

சிறந்த வர்த்தக முனைப்புகள் டூசிவா நகை ம



சிறந்த பரதநாட்டிய முனைப்புகள் நடராசியல்.

சிறந்த இசையமைப்புகள் விழாக் கலைஞர்

சிறந்த கலாசார முனைப்புகள் பாடலைக் கேட்டு

சிறந்த உடைபண்பு சன்னைஸ் ஸ்டே

சிறந்த கிரிக்கெட் யன்ஸ் கழகம் நாயகம் விருது

சிறந்த மனிதநேயம் Buffalo கிறிஸ்த

சிறந்த பத்திரிகை மரை ஆசிரியர்

விருதுகும் விருதுகள் வழங்கியதன் மூலம் மாற்றம் பெற்ற விருது இரவு விழா

AWARDING ACHIEVEMENT AWARDS

House'ல் கவுன்ஸலராக கடமை புரியும் அரசாங்க அறிவிப்பு.

சிறந்த இலக்கிய சேவைக்கான விருது: திரு.க.தா. செல்வராஜகோபால் (ஈழத்துப்பூராடனார்). இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலக்கிய சேவைக்கான தமிழர் தகவல் விருதையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றவர். மூத்த எழுத்தாளர். 40 ஆண்டு கால இலக்கிய சேவை புரிந்தவர்.

சிறந்த மாணவர் விருது: ரொறன்ரோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பீட மாணவர் ரட்னேஸ் வன்னியதம்பி.

சிறந்த மாணவர் அமைப்பு விருது: ஒட்டாவா Waterloo பல்கலைக் கழக தமிழ் மாணவர் மன்றம்.

சிறந்த கலாசார நிகழ்ச்சி அமைப்பாளர் விருது: தமிழிசைக் கலா மன்றத் தலைவர் திரு.சொர்ணலிங்கம்.

சிறந்த வர்த்தக ஸ்தாபன விருது: ரொறன்ரோ ஸ்டிவா நகை மாளிகை.



சிறந்த பரதநாட்டிய ஆசிரியர்: ரொறன்ரோவின் முன்னணி நடன ஆசிரியை திருமதி. வசந்தா டானியல்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது: வெள்ளி விழாக் கலைஞர் திரு.கோணேஸ் அவர்கள்.

சிறந்த கலா விமர்சகருக்கான விருது: 'ஆடலுடன் பாடலைக் கேட்டேன்' புகழ் ஆனந்த பிரசாத்.

சிறந்த உதைபந்தாட்டக் கழகத்துக்கான விருது: சண்றைஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்.

சிறந்த கிரிக்கெட் கழகத்துக்கான விருது: செஞ்சூரியன்ஸ் கழகம். அதன் சார்பில் திரு. ஜெயா கனக நாயகம் விருது பெற்றார்.

சிறந்த மனிதாபிமான சேவைக்கான விருது: Buffalo கிறிஸ்தவ தேவாலயம்.

சிறந்த பத்திரிகையாளருக்கான விருது: செந்தாமரை ஆசிரியர் திரு. டி.பி.எஸ். ஜெயராஜ்.

கனடாவின் மூத்த தமிழ் வாரப் பத்திரிகைக்கான விருது: தாயகம்

மூன்று நாடுகளில் பதிப்பிக்கப் பெற்று வரும் பத்திரிகைக்கான விருது: ஈழநாடு

மேற்குறிப்பிட்டது தவிர, இரண்டு விசேஷ விருதுகளும் வழங்கப்பெற்றன.

1. தமிழ் மக்களுக்குப் பல்வேறு வழிகளிலும் சேவை புரிந்து வருவதற்காக கத்தோலிக்க தமிழ்ச் சங்கம்.

2. 'தமிழர் மத்தியில்' என்னும் வர்த்தக மஞ்சரியை (வருட வெளியீடு) வெளியிட்டு வருவதற்காக திருநந்தகுமார் இராஜேந்திரனுக்கு.


இங்கு முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று உண்டு. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று சிறந்த வாடுலி நிகழ்ச்சிக்கான விருது வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் ஏதாவது உண்டா? மற்றைய விருதுகளைப் பெற்ற 'மகத்தான' சாதனையாளர்களின் வரிசையில் வாடுலி நிகழ்ச்சிக்காரர் எவரும் இருக்கவில்லையா?

பல பிரச்சனைகள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இத்தகைய ஒரு ஆக்கபூர்வமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 'ஏ.வி.வி.' யினரை நாம் மனம் திறந்து பாராட்டுகின்றோம். அதே சமயம் இவ்விழா பற்றிய எமது கருத்தினையும் இங்கு சில வரிகளில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

'இந்த விருது வழங்கும் வைபவத்துக்கு ஒட்டுமொத்தமாக "மகத்தான சாதனையாளர் விருது" வழங்கும் விழாவென்று குறிப்பிட்டது முற்றிலும் உடன்பாடுள்ளதாக அமையவில்லை. ஏனெனில், இவ்விழாவில் விருது பெற்ற அனைவருமே மகத்தான சாதனையாளர்கள் அல்ல. ஒரு சில துறைகளில் சாதாரண சேவை புரிந்து வருபவர்களும், சம்பளத்துக்காக குறிப்பிட்ட ஒரு தொழிலை புரிபவர்களும் கூட (இது சாதனையா) இதில் இடம் பெற்றுள்ளனர். அதற்காக அவர்கள் கௌரவம் பெறமுடியாதவர்கள் என்றில்லை. அவர்களது சேவையின் மட்டத்தில் வைத்து அவர்கள் கௌரவிக்கப்பட்டிருக்க வேண்டும். மகத்தான சாதனை விருது, சாதனை விருது, அளப்பரிய சேவை விருது, சேவை விருது, ஊக்குவிப்பு விருது என்ற ஐந்து பிரிவுகளாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தால் மிக மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்."

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் அச்சாணியாக நின்று பம்பரமாகச் சுழன்று செயற்பட்ட திரு. விக்டர் திருச்செல்வம் அனைவரது பாராட்டுக்கும் உரியவர்.

விருதுகள் பெற்ற திரு.நா.சிவலிங்கம், திரு.க.தா. செல்வராஜகோபால் ஆகியோர் நன்றி தெரிவித்து உரையாற்றுவதையும், ஸ்டிவா திரு.சிவா சின்னத்தம்பி, திரு.கோணேஷ், திரு.சொர்ணலிங்கம், திருமதி.வசந்தா டானியல், திரு.சிறீஸ்கந்தராஜா ஆகியோர் விருதுகளைப் பெறுவதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.



உங்கள் பிரச்சனை YOUR PROBLEM

YOUR PROBLEM உங்கள் பிரச்சனை

உங்கள் பிரச்சனை YOUR PROBLEM

கேள்வி: எனது கணவர் Convention Refugee ஆக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் Early admission திட்டத்தின் கீழ் அமைச்சரின் பத்திரம் வழங்கப் பட்டு, இலங்கையிலிருந்து நான்கனடா வந்தேன். கொழும்பில் கனடிய தூதரகம் வழங்கிய அமைச்சரின் பத்திரம் (Minister's permit) மூன்று மாதங்களில் முடிவடைந்து விட்டது. அதனை Toronto குடிவரவு அலுவலகத்தில் புதுப்பித்துத் தந்தார்கள். OHIP அட்டை பெற விண்ணப்பித்த போது எனது அமைச்சரின் பத்திரத்தைப் பார்த்துவிட்டு நான் அருகதை இல்லாதவர் என்று கூறி, OHIP அட்டை தரப்படவில்லை. இத்துடன் அமைச்சரின் பிரதி ஒன்றை இணைத்துள்ளேன். எப்படியாவது எனக்கு OHIP அட்டை எடுத்துத் தரவும்.

திருமதி. ப. குகதாஸன்,
3900 Finch ave. East, ஸ்காபுரோ

பதில்: உங்கள் விடயமாக OHIP அட்டை வழங்கும் சுகாதார அலுவலகத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டோம். உங்களின் அமைச்சரின் பத்திரத்தில் Case Type என்பதற்கு 80 இலக்கம் இடப்பட்டுள்ளது. 80 இலக்கம் கொண்டவர்கள் OHIP அட்டை பெற அருகதையற்றவர்கள். இவர்கள் Visitors போன்ற பிரிவினர். குடிவரவுத் திணைக்களம் எதற்காக உங்களுக்கு 80 இலக்கம் இட்டனர் என்பது தெரியவில்லை. குடிவரவுத் திணைக்களம் தவறு செய்திருந்தால் அவர்களே இதனை மாற்றித்தர வேண்டும். இல்லையென்றால் நீங்கள் புதிதாக உங்களின் Work Authorization Permit உடன் புதிய OHIP அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதுவிடயமாக உங்களுக்கு ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் கத்தோலிக்க குடிவரவு நிலையத்துடன் 757-7010 இலக்கத்தில் தொடர்பு கொண்டு, தமிழ் மொழி பேசும் கவுன்ஸலருடன் பேசலாம்.

கேள்வி: கனடாவில் எத்தனை வருடங்கள் குடியிருந்தால் பிரஜாவுரிமை (Citizenship) பெறமுடியும். தமிழர் தகவலில் வெளியான கட்டுரை யொன்றில் "மூன்று வருடங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. நான்கு வருடங்கள் என்று எனது நண்பர் சொல்கிறார். விளக்கமாக பதில் தரவும்.

பொன். கணேஸ்வரன், 280 Parliament St., ரொரன்ரோ

பதில்: நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள போல் தமிழர் தகவல் ஒருபோதும் குறிப்

பிடப்படவில்லை. இது தொடர்பாக பாரிஸ்டரும் சொலிஸிட்டருமான ஜெகன் மோகன் விளக்கமான விபரமான கட்டுரையொன்றை முன்னர் தமிழர் தகவலில் எழுதியுள்ளார். ஒருவர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்வதற்கு கனடாவில் குடியிருப்பதற்கான அனுமதி, அதாவது Landed Immigrant ஆக இருக்க வேண்டும் என்பது முதலாவது விதி. இதனை மறந்து விடவேண்டாம். அடுத்ததாக, முன்னைய நான்கு வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் இருந்திருக்க வேண்டும். முன்னைய வருடங்களில் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ 6 மாதங்களுக்கு கூடுதலாக கனடாவுக்கு வெளியே தங்கியிருந்தால் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க மேலும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். லாண்ட் பத்திரம் பெறுவதற்கு முன்னர் கனடாவில் வசித்த காலத்தின் அரைப்பகுதி இங்கு கணக்கிலெடுக்கப்படும். இது ஆகக் கூடியது ஒரு வருடக் கழிவாகவே இருக்கும். மேலதிக விபரங்கள் தேவைப்பட்டால் 973-6424 தொலைபேசி இலக்கத்துடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டால் பெறமுடியும்.

கேள்வி: அமெரிக்காவின் Green Card வழங்கும் லொத்தர் திட்டம் பற்றி கடந்த தமிழர் தகவல் இதழில் தெரிவித்திருந்தீர்கள். இது பற்றி மேலும் விபரமாக எழுதுவீர்களா? தனி ஆட்கள்தான் விண்ணப்பிக்க முடியுமா? முழுக்குடும்பமும் விண்ணப்பிக்க வழியுண்டா? இதற்குக் கட்டணம் அறவிடப்படுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் படித்தேன். இதன் சரியான முகவரி என்ன?

நாதன் ஆனந்தராஜா, Willamsport Dr., மிஸிஸாகா

பதில்: உங்கள் கேள்வியை அடிப்படையாக வைத்து விளக்கம் தர முற்பட்டால் அதுவே ஒரு கட்டுரையாக அமைந்துவிடும். எனவே சுருக்கமாகப் பதில் தருகின்றேன். விண்ணப்பம் செய்யும் காலம், கடந்த ஜூன் மாதம் 29ம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே. இதற்கு கட்டணம் எதுவுமில்லை. கம்பியூட்டர் மூலம் தெரிவு நடைபெறும். தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் பின்

உங்கள் பிரச்சனைக்கான கேள்விகளை Your Problem, Tamils' Information, P.O. Box - 3, Station F, Toronto, Ontario M4Y 2L4 என்ற முகவரிக்கு தபால் மூலம் விளக்கமாக எழுதி அனுப்பவும்.

னர் பதிவுக் கட்டணமாக 25 டாலர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்பிப்பதற்கு வயது, குடும்ப அமைப்பு என்று எந்த வரையறையுமில்லை. தெரிவு செய்யப்படுபவர்கள் கணவர்/மனைவி, பிள்ளைகளையும் சேர்த்தே உலகம் முழுவதிலிருந்தும் 40,000 பேர் தெரிவு செய்யப்படுவர். இதில் பதினாறாயிரம் (16,000) இடம் ஹிஷ் மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பத்திரம் இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டும் அனுப்ப முடியும். அதற்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பினால் அவர் நிராகரிக்கப்படுவார். விண்ணப்பப் பத்திரத்தில் கையொப்பமிடத் தேவையில்லை. இதற்கான தபால் முகவரி: AA-1 Program, P.O.Box-1993, Dulles, VA 21301-1993, U.S.A. (இவ்வருட விண்ணப்ப திகதி முடிவடைந்து விட்டதை கவனத்தில் கொள்ளவும்)

கேள்வி: எனது பெயர் சுப்பிரமணியம்; எனது தகப்பனார் பெயர் முத்து; எனது பாட்டனார் பெயர் வேலுப்பிள்ளை. எனது லாண்ட் பேப்பரில் முதற் பெயர் வேலுப்பிள்ளை முத்து என்றும், கடைசிப் பெயர் (குடும்பப் பெயர்) சுப்பிரமணியம் என்றும் எழுதப்பட்டுள்ளது. எனது பெயர் எப்படி அமைந்திருந்தாலும் பரவாயில்லை; ஆனால் தந்தையின் பெயர் முத்து என்று மட்டும் இருக்க வேண்டும்; இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

V.M. சுப்பிரமணியம், 114 Dolly Varden Rd., ஸ்காபுரோ

பதில்: கனடிய அமைப்பில் குடும்பப் பெயர் என்ற இடத்தில் உங்கள் பெயரான சுப்பிரமணியம் என்று எழுதப்பட்டிருப்பது சரியாக அமைந்துள்ளதாகவே நான் கருதுகின்றேன். உங்களது பிரச்சனை தந்தையாரின் பெயரை 'முத்து' என்று தனியாக எழுத வேண்டும் என்பது அப்படித்தானே! உங்கள் பிறப்புச் சாட்சிப் பத்திரம் இதற்குக் கட்டாயம் தேவை. பெயர் மாற்றம், விபர மாற்றங்கள்க்கென தனியான விண்ணப்பப் பத்திரம் குடிவரவுத் திணைக்களத்தில் இருக்கிறது. அதனை நிரப்பி, பிறப்புச் சாட்சிச் சான்றிதழுடன் சேர்த்து திருத்தத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்கள் தேவைப்பட்டின் கத்தோலிக்க குடிவரவு நிலையத்துடன் 757-7010 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும். உங்களால் ஆங்கிலம் பேச முடியாவிடின் அங்குள்ள தமிழ் மொழி பேசும் கவுன்ஸலருடன் பேசலாம்.

New Ontario Minimum Wage Regulations

The following new general minimum wage rates (excluding harvest workers) take effect at the beginning of the work week in which **November 1, 1992**, occurs:

GENERAL (including domestics)	New Rate	Previous Rate
General (hourly)	\$6.35	(6.00)
Students under 18 (hourly)	5.90	(5.55)
Liquor servers (hourly)	5.50	(5.50)
Hunting/fishing guides (day, 5 hours +)	63.50	(60.00)
Hunting/fishing guides (less than 5 hours)	31.75	(30.00)

The following new minimum wage rates for fruit, vegetable and tobacco harvesters will go into effect on **January 1, 1993**:

Adults	\$6.35	(6.00)
Students under 18	5.90	(5.55)

Maximum room and meal allowances in calculating the minimum wage (applicable to general workers at the beginning of the work week in which **November 1, 1992** occurs, and to harvest workers on **January 1, 1993**):

Room - private (weekly)	\$29.40	(27.80)
- non-private (weekly)	14.70	(13.90)
Meals - (each)	2.35	(2.20)
- (weekly)	49.35	(46.20)
Room and meals (weekly)		
- with private room	78.75	(74.00)
- with non-private lodging	64.05	(60.10)
Housing (weekly) for harvest workers only		
- serviced	92.10	(87.00)
- unserviced	67.95	(64.20)

For more information contact your local Ministry of Labour Office.



தேமதுரம்

(13ம் பக்கத் தொடர்ச்சி)

ஒரு நல்ல ரசிகரா" என்று சபையோர் வியந்து மகிழ்ந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

திரு. ப. ஞானேஸ்வரன் அவர்களின் நன்றி யுரையுடன் ஈழத்துத் தமிழ்த் திரைப்படமான "பொன்மணி" காண்பிக்கப்பட்டது. கமார் ஒன்றரை மணி ஓட்டத்தின் பின் படச்சுருள் கோளாறு காரணமாக காட்சி தடைப்பட்ட போதிலும் அவையோர் முகம் களிக்காது

ஈழத்துத் திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ACN தாபனத்தினரைப் பாராட்டிய வண்ணம் சென்றதைக் கவனிக்கக் கூடியதாகவிருந்தது.

விழாவில் ஆடம்பரமின்றி விநியோகிக்கப்பட்ட தேமதுரம் ஆண்டு மலர் வித்தியாசமானதாகவும் நிப்ளக்ஸ் அச்சகத்தாரின் கலை யுணர்வும் கைவண்ணமும் வழமைபோல் கண்ணைப் பறித்தன. விழாவில் இடையிடையே மாலை மதியெனத் தோன்றி நிகழ்ச்சிகளை அழகாக அறிவித்தவர் கமலா தம்பிராஜா அவர்கள்.


மண்டபம் நிறைந்த ரசிகர்களைக் கொண்டதாக விழாவை ஏற்பாடு செய்திருந்தால்... முன் முயற்சி எடுத்திருந்தால்.... விழா எடுப்பாக அமைந்திருக்கும். ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த பொன்மணி படச்சுருளை, பார்த்திருந்தால், சிங்களப் படமொன்றின் சுருள், இதற்குள் வந்து, ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருக்காது.

ACN நிறுவத்தினரைப் பொறுத்தளவில் இது ஒரு 'இலட்சிய விழா'. அத்துடன் வானொலிப் பெரியோர்களைக் கௌரவித்த விழா. இந்த வகைகளில் பார்க்கும்போது உன்னதமான விழா.

ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா

திருமணம் மற்றும் இந்துமத கிரிகைகள் சேவைக்கும்

- ◆ திருமணம்
- ◆ முத்து மணவறை
- ◆ சடைநாகம்
- ◆ தகையாகை
- ◆ நாதஸ்வரம், தவில்
- ◆ முத்தம்பல்லக்கு
- ◆ பூமலைகள்



- ◆ திருமணப் பதிவு
- ◆ பூமலை
- ◆ தகையாகை
- ◆ மண்ப அலங்காரம்
- ◆ பூந்தண்டிகை
- ◆ அரிஷேகத்
- திருவியங்களுக்கும்

தொடர்பு கொள்ள வேண்டியவர்

"சிவாகம பூஷணம்"

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்

(திருமணப் பதிவு அதிகாரி)

243 MARGUERETTA ST., TORONTO, ONT. M6H 3S4

T.PHONE: **534-0011**

ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா

பிராமணை சைவ உணவுச் சேவை

உங்கள் இல்லங்களின் மங்கள வைபவங்களுக்கு மட்டுமன்றி முக்கியமான விரதநாட்கள், மத அனுஷ்டான தினங்கள், தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களுக்குத் தேவையான அறுசுவையுடன் சேர்ந்த சைவ உணவுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

சோறு, கறிகளுடன், சொதி, தயிர், மோர்மிளகாய், அப்பளம், பாயாசம், வடை

ஆகியவற்றையும் சேர்த்து ஒரு சாப்பாட்டின் விலை ஐந்து டாலர்கள் மட்டுமே,

நீங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு எங்கள் வாகனத்தில் கொண்டு வந்து விரியோகிக்கப்படும்.

திருமணப் பலகாரங்கள், சிற்றுண்டிகளுக்கும் ஆடர்கள் ஏற்கப்படும்

உடனுக்குடன் விரியோகம்: வருடம் முழுவதும் தினசரி 24 மணி நேர சேவை

தொடர்புகட்கு: T.PHONE: **534-0011**

243 MARGUERETTA ST., TORONTO, ONT. M6H 3S4

மொன்றியல் - தமிழர் சமூகச்செய்திகள்


COMMUNITY NEWS FROM MONTREAL

தமிழ் கலாசார சங்க, நூலகத் திறப்பு விழா

மொன்றியலில் அமைந்துள்ள, கனடா தமிழ் கலாசாரச் சங்கத்தின் புதிய காரியாலயமும், நூலகமும் ஆகஸ்ட் மாதம் 23ந் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மொன்றியல் நகரசபை உறுப்பினர் திரு. அபே லெமன்சிக் இதன் நாடாலை வெட்டித் திறந்து வைத்தார். தமிழ் மக்களின் கலை, கலாசார மேம்பாட்டுக்கான சகல ஒத்துழைப்பினையும் வழங்கத் தாம் தயாராகவிரும்புபதாகவும், பிரதம விருந்தினரான திரு. லெமன்சிக் இங்கு உரையாற்றுகையில் கூறினார்.

சங்கத் தலைவர் திரு. கே.ரி. சண்முகராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் போஷகர் திரு. எஸ். ஏ. சிவபாதம், செல்வி. சசிகரி ராஜசந்திரா, "பிரஹ்தி" ஆசிரியர் திரு. கோவிந்த், உட்பட பலர் இவ் வைபவத்தில் உரையாற்றினர்.

பிரதம விருந்தினர் குத்துவிளக்கேற்றி நூலக சேவையை ஆரம்பித்துவைப்பதையும், அருகில் திருவாளர்கள் கே.ரி. சண்முகராஜா, எஸ்.ஏ. சிவபாதம், கோவிந்த் ஆகியோர் நிற்பதையும், கீழுள்ள படத்தில் காணலாம்.



ஈழத் தமிழ்க் கலைஞருக்கு பாராட்டு விழா

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஈழத்தின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவருமான பி. எச். அப்துல் ஹமீட்டுக்கு கனடா தமிழ்க் கலாசாரச் சங்கம் ஆகஸ்ட் 24ம் திகதி சிறப்பான பாராட்டு விழாவொன்றை நிகழ்த்திக் கௌரவம் வழங்கியது. சங்கத் தலைவர் திரு. கே. ரி. சண்முகராஜா இதற்கு தலைமை தாங்கினார்.

கலைஞர்கள் வாழ்வுகாலத்திலேயே பாராட்டப்படவேண்டும், உண்மைக் கலைஞனை உயிருடன் இருக்கும்போதே கௌரவிக்கவேண்டும்; அதுதான் சிறப்பு" என்று தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

திருவாளர்கள் கே. வி. செல்வராஜா, எஸ். பி. கனகசபாபதி ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள்.

கலைஞர் பி. எச். அப்துல் ஹமீட் பதிலுரை நிகழ்த்துகையில், "புகந்த நாட்டில் கூட தங்கள் மொழி, கலை, மறக்கப்படாமலிருப்பதற்கு இங்கு வாழும் தமிழர்கள் ஆற்றும் பணியினைப் பாராட்டினார். முடிந்தால் அடுத்த வருடம் ஈழத்துக் கலைஞர்கள் குழுவுடன் கனடா வந்து, நிகழ்ச்சிகளை வழங்க முயற்சிப்பதாகவும் தெரிவித்த அப்துல் ஹமீட் தமக்கு வழங்கப்பட்ட பாராட்டுக்கு நன்றியைத் தெரிவித்தார். தமிழர் கலாசார சங்கத்தின் சார்பில் திரு. எஸ். ஏ. சிவபாதம் அவர்கள் கலைஞர் அப்துல் ஹமீட்டுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பித்தார்.



தமிழர் தகவல் • அக்டோபர் 1992 OCTOBER • TAMILS' INFORMATION

உதைபந்தாட்டப் போட்டிகள்

மொன்றியலில் அண்மையில் காலஞ் சென்ற சமூக சேவையாளரும், விளையாட்டு வீரருமான கந்தையா பூதரன் (மாஸ்டர்) ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட உதை பந்தாட்டப் போட்டி கடந்த மாதம் 6ம் திகதி மொன்றியலில் நடைபெற்றது.

18 வயதிற்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் விக்டோரியா விளையாட்டுக் கழகமும், ஜீன்ரலான் விளையாட்டுக் கழகமும் மோதின. விக்டோரியா இதில் வெற்றி பெற்றது. சிறந்த விளையாட்டு வீரராக விக்டோரியா கழகத்தைச் சேர்ந்த பென்ரோ தெரிவானார்.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் கனடா மொன்றியல் யாழ் விளையாட்டுக் கழகமும், மொன்றியல் சிலோனிஸ் விளையாட்டுக் கழகமும் மோதின. இதில் மொன்றியல் சிலோனிஸ் வெற்றி பெற்றது. சிறந்த வீரராக கிங்ஸ்லி தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து காப்பாளராக (Goaley) திரு. நொபார்ட் தெரிவானார்.

நூலக நேரம்

மொன்றியலுள்ள தமிழ் கலாசார சங்கத்தின் புதிய நூலகம் 5491 Victoria, #226 Montreal என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நூலகம் சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்களிலும் பிற்பகல் ஐந்து மணி வரை இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.

விக்டோரியா வென்றது

மொன்றியல் யாழ் விளையாட்டுக் கழகம் நடத்திய 18 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட கற்றுப் போட்டி ஆகஸ்ட் 30ம் ஞாயிற்றுக் கிழமை Plamdon Metroவுக்கு அருகாமையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 3 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. இறுதிப் போட்டியில் Victoria விளையாட்டுக் கழகமும், Jean - Tolan விளையாட்டுக் கழகமும் மோதின. இதில் Victoria கழகம் 7 கோல் கோப் போட்டு முதலாம் இடத்தைப் பெற்றது. Runners up ஆக Jean Tolan விளையாட்டுக் கழகம் தெரிவுசெய்யப்பட்டது.

சிறந்த கோல் கீப்பர் --- சசி (Victoria கழகம்)
சிறந்த விளையாட்டு வீரர் --- சிலன் (Victoria கழகம்)

சிறந்த Defence -யூட் (Victoria கழகம்)

பிரதம விருந்தினராக கனடா, கலை, கலாசார சங்கத்தின் தலைவர் சண்முகராஜா கலந்து கொண்டார்.

குடிவரவுச் சட்ட விசாரணைகள்

கனடிய குடிவரவுச் சட்டத்தில் நீண்ட கால அனுபவமும், தேர்ச்சியும் பெற்ற வழக்கறிஞர்

லாரன் போல் ஹொய்கின்ஸ் B.A., LL.B.

லீகல் எய்ட் உதவியுடன் அகதிகள் மனு விசாரணையில் ஆஜராகி வருகின்றார்.

லீகல் எய்ட் உதவியுடன் தமிழ் மொழி பெயர்ப்பாளரும் ஒழுங்கு செய்து தரப்படும்.

IMMIGRATION LAW - CANADA

Laron Paul Hopkins, B.A., LLB - Former Canada Immigration Airport Examining Officer, Inland Counsellor, and Case Presenting Officer. Long time member of the Canadian Bar Association of Ontario Immigration and Citizenship Executive. Currently Co-Chairperson of Canadian Bar Association of Ontario Immigration and Citizenship Section, Practice and Procedures committee.

Experienced in refugee cases (Backlog and C55), Humanitarian and Compassionate cases, Sponsorships, Independent Applicants, IRB - Appeal Division and certain matters before the Federal Court of Appeal.

Will accept Legal Aid Certificates, and is currently one of Legal Aid's designated counsel.

English, Polish, Gujarati, Kachi and Swahili spoken in our office and qualified Tamil interpreters available under Legal Aid.

Laron Paul Hopkins
MARKIN & HOPKINS

Barristers and Solicitors
180 Dundas Street West
Suite 1900, Toronto, Ontario M5G 1Z8

Tel: (416) 598-1300
Fax: (416) 979-0430



வசந்தா நகைமாளிகை

விரும்பும் டிசைனில் குறித்த தவணையில் நகைகளைத் தருபவர்கள்

1230 Bloor Street West, Toronto

Tel: (416) 536-3956

மனிதாபிமானத்தின் மறு உருவம் - "ஒறேற்றர்"; தொண்ணூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்

'ORATOR' CELEBRATES NINETIETH BIRTHDAY

"உளர் எனும் மாத்திரையர் அல்லார் யவாக் களரணையர் கல்லா தார்" என்பதை உய்ந்து உணர்ந்த கந்தையா கோமான் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த கோவில் "எந்தகழும் புகழ் கொண்ட" எங்கள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி.

ஏழை விவசாயிகளையும், பாமரத் தொழிலாளர்களையும் கொண்டு அறியாமையே ஆற்றுகைக்குக் காரணமான கிராமப் புறச் சூழல்

சற்று வசதியுடையோர் பட்டினப் பாடசாலைகளில் அல்லது கிறிஸ்தவப் பாடசாலைகளில் கல்வி கற்றுல்தான் பண்பும் பயனும் வரும் என வறட்டுக் கௌரவம் பேணி நின்ற காலம்.

ஏதோ எழுத வாசிக்கத் தெரிந்தால் போதாதா? தோட்டம் கொத்துவதற்கு இதற்குமேல் படிப்பு எதற்கு? எனப் பாமரத் தன்மையுடன் கேட்ட, தொழிலிலே பிள்ளைகளின் அனுசரணையை நாடி நிற்கும் கல்வி மகிமை உணராத பெற்றார்.

கல்விக் கூடம் செல்கிறோம், ஏதோ கற்கிறோம். சிறு தொழில் கிடைத்தால் அது போதும் என பெரிய அபிலாஷை ஒன்றும் மனதிற்கொள்ளா அப்பாவி மாணவ சமூகம்

பேருக்கு மாத்திரம் ஒரு சில அரசு பாடசாலைகளை நிறுவி, அவற்றின் வளர்ச்சியிலே போதிய அக்கறை காட்டாது, குடா நாட்டின் கல்வியை இந்துக் கல்லூரிச் சபைக்கும், கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களுக்கும் தாரை வார்த்த இரண்டும் கெட்டான் அரசு.

ஆக, கந்தையா வள்ளலை எதிர் நோக்கிய அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நோக்கம் மாண்புடையது. எனவே, அவர் இட்ட வித்து முளைத்து சீராக செழிப்பாக வளர்ந்தது. ஒரு பெரும் விருட்சமாக இன்று நம்முன்னே நிற்கின்றது.

நம் கதாநாயகன் கோலோச்ச வந்தது அதன் பொன்விழா ஆண்டிலே. அன்று தொடக்கம் அவர் ஓய்வு பெற்ற 1962ஆம் ஆண்டு வரை கல்லூரியின் மகோன்னத வளர்ச்சி அளப்பரியது. அதிசயிக்க வைப்பது. சாதாரண 'B' தரமுடைய (B GRADE) ஒரு பாடசாலையை 13 வருடங்களிலே இலங்கை முழுவதிலும் அமைந்த 10 அதிவிசேட பாடசாலைகளில் ஒன்றாக உயர்த்த முடியுமென்றால் அவர் என்ன மாயவன? மாந்திரிகன?

கிராமப் பாடசாலை என ஏனென்ப பார்வையுடன் எட்ட இருக்கும் பட்டினப் பள்ளிகட்கு சென்றவர், விழிபிதுங்க விதந்து பார்த்து, இங்கு பயனுள்ள கல்வி பெற வாயே என வியந்து கூற வைத்தது அவர் சாகஸமா? அல்லது சாதாரியமா? இது எப்படி சாத்தியமானது?

அதுதான் ORATORISM!

அவர் பாசாலை நடத்திய பாங்கு அவருக்கே உரித்தானது. எவராலும் எக்காலத்திலும் பின்பற்றி வெற்றி காண முடியாதது.



கன்னுகம் ஸ்கந்தவரோதய கல்லூரியின் புகழ்பெற்ற அதிபரான 'ஒறேற்றர்' என அழைக்கப்படும் திரு. கம்பிரமணியம் அவர்கள் அடுத்த மாதம் தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, அவரது மாணவர்களில் ஒருவரான திரு. பொ. கனகசபாபதி அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. திரு. ஒறேற்றர் அவர்கள் தற்போது கனபவில தங்கியுள்ளார்.

மாணவர்க்கு அவர் உற்ற தந்தை; ஏசுவார், அங்கு மணிப் பிரவாளம் (?) இருக்கும். கூச்சமுட்டும் இம்சையிருக்கும். எவரும் அதைப் பொருட்டாக எடுப்பதில்லை; அங்கே ஒரு குழந்தையுள்ளதைக் காண்பதால். மாணவர்க்கு அடிப்பார்; அங்கு ஒரு சமநீதி இருக்கும். குரோதமோ காழ்ப்பு உணர்வோ இருக்காது. எனவே, அவரிடம் அடிவாங்குவதிலே கூட உவகை ஊட்டுவம் இன்ப உணர்வு இருக்கும். மாணவம் தகுதி கண்டு வேண்டிய உதவி செய்வதில் ஒரு கண்ணியம் மிளிரும்.

ஊரெல்லாம் ஓடி ஓடி, தேடித் தேடி நல்ல ஆசான்களைக் கொண்டு வருவார்; கல்விகற்க எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வார். ஆசிரியர்களுக்கு அவர் ஒப்பற்ற தலைவன். கடமை நெறி நின்று வெற்றி ஈட்டுவோரை உள்ளம் நெக்குருக பாராட்டுவார்; தவறி நின்றோர் நிந்தனைக்குள்ளாவார். ஆனால் எல்லாம் பாடசாலை நேரத்தில் தான். பாடசாலை நேரம் முடிந்ததும் அவர் வேறொரு மனிதர். ஆசிரியர்களுடன் ஆடுவார், பாடுவார். இன்னும் பல செய்வார். நேயத்துடன் அவர்களை அரவணைத்து அவர்கள் இன்ப துன்பங்களில் முழுமையாகப் பங்கு கொண்டு, எல்லோரையும் ஒரு குடும்ப உணர்வில் ஒன்று சேர்ப்பார்.

பெற்றோர்களுக்கு அவர் இனிய நண்பன். அவர்களுடன் பழகுவதில் ஒரு இங்கிதம், சமத்துவம் இருக்கும். எல்லோர்க்கும் சரியாசனம் தருவார். தெரிந்தவர், தெரியாதவர், கற்றவர், கல்லாதவர் எனப் பாரபட்சம் காட்ட மாட்டார். பலநாட் பழகியவர் போல் ஒரு அந்நியோன்யம் ஏற்படுத்துவார்.

கல்வித் திணைக்களத்திற்கு ஒரு சிம்மம் சொப்பனம். ஏனைய பல அதிபர்களுக்கு கல்வித் திணைக்களம் சிம்மம் சொப்பனமாக அமைய இவர் கல்வித் திணைக்களத்திற்குச் சிம்மம் சொப்பனமாவார். அவரின் அஞ்சா நிலையும், மாணவர்க்காக பரிந்து நிற்கும் ஆற்றலும், ஆசிரியரின் உரிமைக்காகப் போர் கொடி பிடிக்கும் இயல்பும் உள்ளமையால் கல்வித் திணைக்களம் சற்றுப் பயத்துடனேயே இவரைப் பார்த்தது.

சமுதாயத்திலே இவர் ஈடு இணையற்ற மனிதாபிமானி. பட்டணத்து பாடசாலைகள், பாடசாலைக்கு மாத்திரமல்ல எனச் செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி அணுப்பிய பல மாணவர்களை மனிதாபிமானத்தோடு கல்லூரியில் படிக்க வைத்தது. அவர்களைச் சமூக அங்கீகாரம் பெற வைத்த உயர் பண்பு வேறு ஒருவருக்கும் வராது. அற்ப காரணங்களுக்காக இகழ்ந்து கூறி வேறு பல இடங்களுக்குச் சென்று அல்லல்பட்டு அவதியுற்று ஆதரவு தேடி வந்தவர்களை அரவணைத்து முன்னரிலும் அன்புடன் ஆசிரியராகிய பெருந்தன்மை அவரைத் தவிர வேறொருவருக்கும் வராது.

வேறுபாடசாலைகளில் என்றால் ஆசிரியத் தொழிலை இழந்திருக்க வேண்டிய ஆற்றல் மிக்க ஆசிரியர் சிலரை கல்விப் பகுதியின் கழுதக் கண்ணில் இருந்து காப்பாற்றி கடைசிவரை வைத்திருந்த காரணம் அவருக்கே உரித்தான பெரும் வரப்பிரசாதம்.

தொண்ணூறாவது ஆண்டிலே அடியெடுத்து வைக்கும் பெருந்தகையே! உங்களுக்கு ஒரு விண்ணப்பம்! ஏனைய பாடசாலைகளுடன் நாம் கிரிக்கெட் விளையாடும் போது "சதம் போடு", "சதம் போடு" என உற்சாகப்படுத்துவீர்களே! உங்களை நான் இம்முறை கேட்கிறேன் "சதம் போடுங்கள்" என்று. நிச்சயம் நீங்கள் போடுவீர்கள்.


ஏன்?

பல்லாயிரக்கணக்கான உங்கள் பழைய மாணவர்கள் காலதேவனை வேண்டுகிறார்கள், தங்கள் ஆயுளில் ஒரு மணியேனும் குறைத்து அதை உங்களுக்குத் தரச்சொல்லி. எனவே நீங்கள் நூறு அல்ல, நூற்று ஐம்பது ஆண்டுகள் வாழ்வீர்கள்.

ஓம்

ஸ்ரீ கௌரி மங்கள சேவை

அனைத்து இந்து மத கிரிகைகளுக்கும் கனடிய திருமணப் பதிவு அதிகாரி, இந்து மதகுரு
பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஐயாமணி) (புங்குடீவு -10)
(416) 285-0974



- திருமணம் • திருமணப் பதிவு • புதுமனை புகுதல், • கடைதிறப்பு வைபவம், • புண்யாக வாசனம்
 - பூப்புனித நீராட்டு விழா • பூமாலை • ஆண்டாள் மாலை • சடைநாகம் • தலைநகை செற்
 - முத்து மணவறை • தலைப்பாகை • பந்தல் அலங்காரம் • கல்யாண பூஜைப் பொருட்கள்
- ஆலய வைபவங்களுக்கான முத்துச் சப்பரம் ஆகியவைகளுக்கு
என்றும் எப்பொழுதும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

84 Bertrand Ave. Scarborough, Ontario. M1K 2S6

ரேஸ் அவினியு பாடசாலை புதிய அதிபர்



ரொறன்ரோவில் தமிழ் மாணவர்கள் கூடுதலாக கல்வி கற்கும் பாடசாலைகளிலொன்று ரேஸ் அவினியு பாடசாலை. இது சென் ஜேம்ஸ் ரவுன் என அழைக்கப்படும் பார்லிமென்ட் - வெல்ஸ்லி பகுதியை உள்ளடக்கியது. பெருந்தொகையான தமிழர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இதனாலேயே ரேஸ் அவினியு பாடசாலையில் தமிழ் மாணவர்கள் கூடியளவில் கல்வி கற்க நேர்ந்துள்ளது.

இப் பாடசாலையின் புதிய அதிபராக லின்டா ரொஸ்சேர் (Linda Reichert) அவர்கள் இந்தக் கல்வியாண்டில் பதவியேற்றுள்ளார். இவர் முன்னர் பார்க் பாடசாலை, வின்செஸ்டர் பாடசாலை ஆகியவற்றின் உப அதிபராகயிருந்தவர். புதிய பதவியில் ரோஸ் அவினியுயிற்கு வந்ததையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறும் லின்டா அவர்கள், மாணவர்களின் பின்னணி, இவர்களின் சொந்த நாட்டுக் கல்வி முறை, சூழல் ஆகியவைகளை அறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

ரோஸ் அவினியு தமிழ்ப் பாடசாலையில் தமிழ்ப் பெற்றோருக்கு திங்கள் முதல் வியாழன் வரை மாலை வேளையில் மூன்று மணித்தியாலங்களுக்கு ESL வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றது. இது தவிர தமிழ் மொழி, நடனம், சங்கீதம் ஆகியவை கற்பிப்பதற்கான விசேஷ வகுப்புகளும் நடைபெறுகிறது.

சரஸ்வதி பூசையும் விஜயதசமியும்

இவ் வருட நவராத்திரி விழா செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஆரம்பமானது. சரஸ்வதி வழிபாட்டுக்குரிய நாட்கள் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரையாகும். 5ம் திகதி வீடுகளிலும், ஆலயங்களிலும் சரஸ்வதி பூஜை நடைபெறும். மறு நாளான 6ம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயதசமி. அன்று ஆலயங்களில் மான்மூ உற்சவமும், சிறு பிள்ளைகளுக்கு ஏடு தொடக்குதலும் நடைபெறும். நிச்ட் மன் ஹில் இந்து ஆலயத்தில் அன்று முற்பகலும் பிற்பகலிலும் ஏடு தொடக்குவதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்காபுரோவில் சாயி பஜனை

ஸ்காபுரோவில் சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபுரோ ஓபன் கல்லூரி மண்டபத்தில் பஜனை நடத்தப்படுகின்றது. பிற்பகல் வேளையில் 6 மணி முதல் 7 மணி வரை இந்த பஜனை நடைபெறுகின்றது. அக்டோபர் மாதத்தில் 11ம், 25ம் திகதிகளில் இந்த பஜனை நடைபெறும்.

யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் இந்த மாதம் பத்தாம் திகதி பிற்பகல் ஆறு மணிக்கு ஸ்காபுரோ, 3333 Finch Avenue Eastல் அமைந்துள்ள தமிழ் கிறிஸ்தவ தேவாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிர்வாகிகள் தெரிவு, ஒன்று கூடல் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறவுள்ளன. மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள் இவ் வைபவத்தில் பங்கு பற்று மாறு அழைக்கப்படுகின்றனர். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு திரு. ஜெயா. கனகநாயகம் (299 - 7109) திரு. திருஞ்சுமார் (288 - 8906) திரு. எம். முருகானந்தராஜா (323-3821) ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.

தமிழ் திறமைச் சித்தி வகுப்புகள் எற்றோபிக்கோவிலும் ஆரம்பம்

மெற்றோ ரொறன்ரோவில் ஐந்து நகரங்களில் ஒன்றான வட யோர்க் (North York) நகரத்திற்கான கல்விச் சபை, தமிழைத் திறமைச் சித்திக்கான ஒரு பாடமாக ஏற்று சென்ற வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து, அதற்கான வகுப்புகளை சனிக்கிழமைகள்தோறும் நடத்தி வருகின்றது. அதே போன்று எற்றோபிக்கோ (Etobicoke) நகரத்திற்கான கல்விச் சபையும், தமிழைத் திறமைச் சித்திக்கான ஒரு பாடமாக ஏற்று, இவ் வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து, சனிக்கிழமைகள்தோறும் அதற்கான வகுப்புகளை நடத்துகின்றன.

மெற்றோ ரொறன்ரோவிலும், அதன் அயலிலுமுள்ள இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களின் நலன் கருதியே இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது பயன்படுத்த வேண்டியது தமிழ் மாணவர்களின் பொறுப்பாகும். ஆகவே இப் பகுதியிலுள்ள இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் இவ் வகுப்புகளிலே சேர்ந்து, தமிழை ஒரு

பாடமாகக் கற்று திறமைச்சித்தி பெறுவார்களேயானால், அது எமது தாய் மொழியாம் தமிழுக்கு நலம் செய்த தொண்டும், நாம் அளித்த கௌரவமுமாகும். அத்துடன் இந் நாட்டின் கல்வித் துறையில் தமிழுக்கோர் அந்தஸ்தை ஏற்படுத்தியதாகவிருக்கும்.

பொதுநல உதவிப் பணத்தை வங்கியின் கணக்கிற்கு நேரடியாக அனுப்ப திட்டம்

பொது நல உதவித் திட்டத்தின் கீழ், மாதாந்தம் பொது நல உதவிப் பணம் (General Welfare) பெறுபவர்களுக்கு அவர்களுக்கான காசோலையை மாதா மாதம் வழங்கும் தற்போதைய நடைமுறையில் சிறு மாற்றம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுநல உதவிப் பணம் பெறுபவர்களுக்கு அவர்களுக்கான காசோலை அவர்களது வீட்டு முகவரிக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் நேரடியாகத் தபால் மூலம் அனுப்பப்படுகின்றது. இந்த நடைமுறையை மாற்றி, காசோலைக்குப் பதிலாக அவர்களுக்குரிய பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலுடுவதே இப் புதிய திட்டமாகும்.

இவ்வாறு பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலம் காசோலைகள் காணாமல் போவது, களவாடப்படுவது, மோசடிக்குள்ளாகக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நீங்கலாமென்றும், அதே சமயம் ஒவ்வொருவரையும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கச் செய்யலாம் என்றும் சமூக சேவைப் பிரிவு அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆரம்பத்தில் இதனை ஒரு பரீட்சார்த்த திட்டமாக ஸ்காபுரோ கென்னடி வீதியிலுள்ள (D அலுவலகம்) சமூக சேவைப் பிரிவு மேற்கொள்ள முடிவாகியுள்ளது. அநேகமாக அடுத்த மாதத்திலிருந்து இது அமலுக்கு வரலாம். பின்னர் மற்றைய அலுவலகங்களுக்கும் இது விஸ்தரிக்கப்படும்.

உங்கள் குழந்தையின்
பரிசுக்குகந்த
சிறந்த சேமிப்புத்
திட்டங்களுக்கு
BABY BONUS
INVESTMENTS

யோகீ தம்பிராஜா
F.C.A./F.C.M.A. (U.K)
(416) 291-4400

Extn. 246

LOW COST CARPETS & RUGS



STOVE / EASY CLEAN

\$419.00

CARPETS

- RESIDENTIAL
- COMMERCIAL
- FREE INSTALLATION

APPLIANCES

- FRIDGE, STOVE,
- WASHER- DRYER

HOOVER VACUUM

- PORTABLE &
- CENTRAL VACUUMS

COMMUNICATION

- CELLULAR PHONES



REFRIGERATOR
(FROST FREE)

\$539.00
15 Q. FEET

MISSISSAUGA
**INTERNATIONAL
HOME SHOW**
OCTOBER 9, 10, 11, 12
TORONTO INTERNATIONAL CENTRE
6900 Airport Rd. - North of the Airport
Canada's Largest Fall Home Show



WASHER

7 Program
\$489.00

உங்கள் இல்லத்துக்கான பல்வகை தரை விரிப்புக்களையும் (Carpets) பல்வேறு நிறங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக கட்டணமின்றி அவை பொருத்திக் கொடுக்கப்படும்.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்பட்ட மின் உபகரணங்களும் விற்பனைக்குண்டு



DRYER

5 Program
\$319.00

BRAND NAME ITEMS DIRECT FROM MANUFACTURERS

PHONE:
TORONTO
(416) 605-1990

உரிமையாளரும்
இயக்குனரும்:
சபேசன்



PHONE:
BURLINGTON
(416) 875-8583

பழுதடைந்த பற்களின் வேரை நிரப்புவதால் பல வருடங்களுக்கு நீடித்திருக்கச் செய்யலாம்

ROOT CANAL FILLING OF TEETH

எமது பற்களில் சிறிய துவாரம் (decay or cavity) ஏற்படும் பட்சத்தில் அவற்றை நாம் நிரப்பி (dental filling) மேலும் ஏற்படும் சிதவைத் தடுக்க முடிகிறது. ஆனால் அந்தத் துவாரம் சிலருக்க நன்றாகப் பெருத்து பல் வலியையும், வீக்கத்தையும் விளைவிக்கின்றது. பல் சூத்தை பற்களில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை 'X' கதிர் கொண்டு அறிய முடிகிறது. பெரிதும் பாதிப்படைந்த பற்களில் அவற்றின் நரம்புகளும் பாதிப்படைவதால் அவை சாதாரணமாக நிரப்பப்படுவதில்லை. இவற்றின் நரம்புகள் அகற்றப்பட்டு (pulpectomy) பற்களின் வேர்கள் அடைக்கப்படுகின்றன. இதையே நாம் Root canal filling, Root canal therapy, Nerve filling அல்லது Endodontic treatment என்று பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றோம்.

இச் சிகிச்சை பெறுபவர்களுக்கு நன்றாக விளைப்பு மருந்து (Local anesthetics) கொடுக்கப்பட்டு, பற்களில் துவாரம் துடைக்கப்பட்டு வேர்களுக்குள்ளிருக்கும் (Root canals) துவாரங்கள் துப்பரவு செய்யப்பட்டு அடைக்கப்படுகின்றன. எமது முன்பற்களுக்கு (Incisors and canine) ஒரு வேரே (single root) இருக்கிறது. இதனாலும் இப்பற்களுக்கு வேரைடைக்கப்படுதல் இலகுவானதாகும்.


கொடுப்புப் பற்களுக்கு (Premolar teeth - 2 root canals, Molar teeth - 3 or 4 root canals) இரண்டு அல்லது அதற்குக் கூடுதலாகப் பல் வேர்களும் பல் வேர் துவாரங்களும் இருப்பதால் இவைகளை வேரைடைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இதனால் இப்பற்கள் வேரைடைப்பது சிரமமானதாகும்.

உங்கள் பற்களின் நோய்கள் பற்றி
உங்கள் தாய் மொழியில்
கலந்துரையாடி சிகிச்சை பெற

Dr. அ. சண்முகவடிவேல்
குடும்ப பல் வைத்தியர்

**Main Square
Dental Centre**
2575 Danforth Ave.
(Main & Danforth)

Phone: 690 - 0176



எமக்கு உபயோகப்படும், ஸ்திரமான எல்லாப் பற்களும் வேரைடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது அவசியமாகும். வேரைடைக்கும் வசதியினம் காரணமாகவே இலங்கையில் பழுதடைந்த கொடுப்புப் பற்கள் அகற்றப்படுகின்றன. எனினும்

Dr. அ. சண்முகவடிவேல்
குடும்ப பல் வைத்தியர்

வேறு சில காரணங்களுக்காக "இங்கும் சில பற்கள் பிடுங்கப்படுவதுண்டு. வேரைடைத்த பின்பு அவை எவ்வளவு காலத்திற்கு நிலைக்காடியன என்று ஆராய்ந்தே இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

பெருமளவு சிதைந்த பற்கள் வேரைடைத்த பின்பு நாளடைவில் நாம் கடினமான உணவு வகைகளை கடித்து உண்ணும் பொழுது உடைவதுமுண்டு. இதைத் தடுப்பதற்கு தேவையேற்படும் சில பற்களுக்கு ஒரு மூடி (cap or crown) போடுவதும் அவசியமானதாகும். Crown பொருத்தப்பட்ட பற்கள் பல வருடங்களுக்கு நீடித்திருக்கும்.

சூத்தை ஏற்படுவதால் மட்டுமன்றி, பற்களில் காயம் ஏற்படுவதாலும், அவை நொருங்கி உடையும் பொழுதும் பற்களின் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இப்பற்களையும் வேரைடைத்துச் சிரமைக்க முடியும்.

இது தொடர்பான சில விபங்கள் கேள்வி பதிலாக கீழே தரப்படுகின்றது:

1. வேரைடைக்க வேண்டிய பற்களைச் சாதாரணமாக அடைக்க முடியாதா (filling)?

முடியாது! அவை சாதாரணமாக அடைக்கப்படுவதால் பல்வில இரூக்கும் நோவு அற்றுப் போவதில்லை.

2 வேரைடைக்கும் பொழுதும், நரம்புகளை அகற்றும் பொழுதும் அதிக வலி ஏற்படுமா?

இதனால்தான் இத்தருணத்தில் நன்றாக விளைப்பதற்கு ஊசி ஏற்றப்படுகிறது.

3. வேரைடைத்து முடிந்த பின்பு நோவு, வீக்கம் ஏற்படுமா?

ஒரு சிலருக்கு சில நாட்களுக்கு ஓரளவு நோவு ஏற்படுகிறது. இவர்களுக்கு அதற்கேற்ப சூணமை வதற்கு மருந்து வகைகள் (antibiotics, analgesics) கொடுக்கப்படுகின்றன.

5. பல் வேரைடைப்பதற்குச் செலவழிக்கமா?

கொடுப்புப் பற்களை வேரைடைப்பதற்கு சமார் இரண்டு அல்லது மூன்று மணித் தியாலங்கள் ஏற்படலாம். சிலருக்கு இரண்டு தடவைகளில் சிகிச்சை பூர்த்தியாகப்படுகிறது. இதனால் இதன் கட்டணம் அதிகமாகிறது.

6. வேரைடைத்த பற்களில் நாளடைவில் நோவு ஏற்பட்டு பிடுங்க வேண்டி வருமா?

சிராக வேரைடைக்கப்பட்ட பற்களுக்கு இக்கதி ஏற்படுவது அரிது. எனினும் ஒரு சில பற்களில் பின்பு இடையூறுகள் ஏற்பட இடமுண்டு.

7. வேரைடைக்காத பற்களைக் கழற்றி விடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

கழற்றிய பற்களுக்குப் பொய்ப் பற்கள் கட்டுவதற்கும் அதிக செலவேற்படுகிறது. சொந்தப் பற்களைப் போல பொய்ப் பற்களால் நன்றாக உணவைக் கடித்து அரைத்துச் சாப்பிட முடியாது.

அகற்றிய பற்களுக்கருகாமையில் இருக்கும் பற்களும் அதற்கு மேலோ கீழோ உள்ள பற்களும் நகர ஆரம்பிக்கின்றன. மேலும் எஞ்சியிருக்கும் பற்களுக்கிடையே விரிவு ஏற்படுகின்றன. ஒரு சிலருக்கு தாடை மூட்டுகளில் (Joint of mandible) தாக்கங்கள் ஏற்படுகின்றன.

**கொம்பியூட்டர்
ஆரம்ப வகுப்புகள்**

(ஜேன் - பிஞ்சு சந்திப்பில்)

தமிழ், ஆங்கில மொழிகளில்
போதனை வகுப்புகள் உண்டு

**DOWNSVIEW
LEARNING CENTRE**

1977 FINCH AVE. WEST, #201
DOWNSVIEW, ONT. M3N 2V3

Tel: 631-7397

சமூக சிறு விளம்பரங்கள் COMMUNITY CLASSIFIEDS

முதலாவது பிறந்த நாள் வாழ்த்து



K.S. Mauriya

அல்வாய் தெற்கைச் சேர்ந்த ரொறன் ரோவை வசிப்பிடமாகக் கொண்ட சிறி தரன் பலாணி தம்பதிகளின் அன்பு மகள் மயூரியா தனது முதலாவது பிறந்த நாளை 5.6.92 திங்கட்கிழமையன்று ரொறன்ரோவில் விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா, இலங்கையில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா, கமலேஸ்வரன் பெரியப்பா, பெரியம்மா, கார்த்திகா அக்கா, கோபி அண்ணா, ஜனா அண்ணா, பிரபா சித்தி, யாழினி மாமி மற்றும் பாட்டன்மார், பூட்டி, ஜேர்மனி சந்திரன் மாமா, மாலை தீபு பாஸ்கர் மாமா, வசந்தன் பெரியப்பா. பெரியம்மா, தனிஷ்கா அக்கா, சுதன் அண்ணா, கோபால் பெரியப்பா, பெரியம்மா, லக்ஷி அக்கா, லக்ஷ்மன் அண்ணா, கோபுச் சித்தப்பா, பாபு சித்தப்பா, சுவிஸ் புவிச் சித்தப்பா, சித்தி, தம்பிமார் லஜலவன், லவலஜன், ரொறன்ரோ சிங்கம் மாமா, மாமி, வினோத் மச்சான், அமலன் மச்சான், ரவிச் சித்தப்பா, சித்தி, சசிச் சித்தப்பா, அப்பன் சித்தப்பா, அமெரிக்கா யோகன் மாமா, மாமி, மிஸிஸாகா ஜெயக்குமார் சித்தப்பா, சித்தி குடும்பத்தினர், அனைவரும் மாலை சந்தி வினியைப் பெருமான் திருவருள் பெற்று நீடுழி வாழ்க என வாழ்த்துகிறார்கள்.

மணமகன் தேவை

அச்சுவேலையைச் சேர்ந்த இளம் பெண், ஸ்காபுரோவில் பெற்றோருடன் வசிக்கின்றார். இலங்கையில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இங்கு கம்பியூட்டர் கல்வி பயின்று வருகிறார். செவ்வாய் குற்றம் எதுவுமில்லாத சாதகம். கடன், பொறுப்புக்கள் எதுவிமில்லாத மணமகன் தேவை. சாதகம் உட்பட முழு விபரங்களுடன் கடித மூலம் தொடர்பு கொள்ளவும்;
M 111, 90 Tamils' Information.

கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட, சென்னையில் பட்டம் பெற்ற 27 வயது யுவதிக்கு, அவரின் அண்ணன் பொருத்தமான மணமகன் தேடுகிறார். வான்ட்ட்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். படித்துக்கொண்டிருக்கிறார். உயரம் 5 அடி 6 அங்குலம். பெற்றோரும் இனிய சகோதரியும் கோப்பாயில் வசிக்கின்றனர். சகல விபரங்களையும் எழுத்து மூலம் அனுப்பவும்.

M 112, c/o Tamils' Information.

பரத நாட்டியத்தில் அடையாறில் பட்டம் பெற்ற 28 வயது, இந்து மத, இளநங்கைக்கு மணமகன் தேவை. மொன்றியல் வங்கியொன்றில் பணி புரிகின்றார். நிரந்தரமான தொழில் புரியும் 5 அடி 7 அங்குலத்துக்கும் உயரம் கூடியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
M113, c/o Tamils' Information.

மணமகன் தேவை

இங்கிலாந்தில் பொறியியல் பட்டம் பெற்று, ஹமில்டன் தொழிலகமொன்றில் பொறுப்பான பதவி வகிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞருக்கு மணமகன் தேவை. 24 - 28 வயதுக்குட்பட்டதாக இருப்பது விரும்பத்தக்கது. மதம், சாதகப் பொருத்தம் எதுவும் பார்க்கப்படமாட்டாது. ஆனால் பெண் படித்தவராகவும், ஆங்கிலம் பேசக் கூடியவராகவுமிருக்க வேண்டும். மணமகன் தனது சகோதரி குடும்பத்

கவனிக்க வேண்டியது

சமூக சிறு விளம்பரப்பகுதியில் சகல விளம்பரங்களும் கலம் (Column) அளவிலே இடம்பெறும். இப்பகுதிக் கட்டண விரும்பும் வருமாறு: முதல் இருபத்தென்று (25) சொற்களுக்கும் பத்து டாலர்கள் (Ten Dollars). மேலதிக ஒவ்வொரு சொல்லுக்கும் ஐம்பது சதங்கள் (Fifty Cents). படம் பிரசுரிப்பதாயின் மேலதிகமாக 20 டாலர்கள் செலுத்த வேண்டும். விளம்பரத்துடன் சேர்த்து பணமும் செலுத்திய பின்னரே அது பிரசுரமாகும். படங்கள் பாஸ் போர்ட் அளவினதாக இருக்கும். மேலா, தமிழர் தகவல் என முகவரியிட விரும்பும் விளம்பரங்களுக்கு மேலதிகமாக மூன்று டாலர்கள் செலுத்த வேண்டும்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சிறு விளம்பரம் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி TAMILS' INFORMATION, P.O.BOX -3, STSTION 'F', TORONTO, ONTARIO. M4Y 2L4

துடன் ரொறன்ரோவில் வசிக்கிறார். கடிதம் மூலம் தொடர்பு கொள்க;
M 114, c/o Tamils' Information

ஸ்காபுரோவில் CIBC வங்கியில் பணி புரியும் மனைவியையிழந்த, பொறுப்புகள் எதுவுமில்லாத 32 வயதுள்ள ஒருவருக்கு மணமகன் தேவை. இலங்கையில் உரும் பிராயைச் சேர்ந்தவர். முன்னர் இலங்கை வங்கியில் பணி புரிந்தவர். கனடாவில் லாண்டட் பத்திரம் பெற்றவர். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது;
M 115, c/o Tamils' Information.

ரியூஷன் கல்வி

இலங்கை விஞ்ஞான பட்டதாரியான, கனடிய கல்வி முறை பற்றி நன்கு பரிச்சயமுள்ள ஆசிரியர் ஒருவர் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனிப்பட்ட வகுப்புகளை நடத்த விரும்புகிறார். வீடுகளுக்கு விஜயம் செய்து ரியூஷன் கொடுக்க முடியும். அல்லது ஒரே வகுப்பில் கல்வி பயிலும் 4 அல்லது 5 மாணவர்களுக்கு குழுவாக அமைத்தும் ரியூஷன் கொடுக்க முடியும். மேலதிக விபரங்கள் தேவைப்படின் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும்;
E 400, c/o Tamils' Information

DEATH

Sundaramoorthy - N. (Retired Village Headman, Coroner, J.P. Tellipalai) expired. Beloved Husband of Kanagambikai, Loving Father of Thirunandarajah (Thiru - St.Michael's Nursing Home) Indrani, Sivarajah (Canada) and Selvarani. Father in law of Thirumagal, Sivagandhi, Manorani, Pushpanathan. Funeral took place on 19th Sept 1992 at Kanatte, Hindu Section. Colombo

மரண அறிவித்தல்

திருமதி வள்ளிநாயகி நராசா; சித்தங்கேணியைச் சேர்ந்த திருமதி வள்ளிநாயகி நடராசா கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி இருபாலையில் மரணமானார். அன்னார் திரு. நடராசாவின் அன்பு மனைவியும், பிராசரேத்தினம், திருக்கேதீஸ்வரி, வரதராசா ஆகியோரின் அன்புத்தாயாரும், பத்மாதேவியின் மாமியாரும், விசாந்தினி, சதிஸ்குமார், வனிதா, காயத்திரி, கஸ்தூரி, வாககி ஆகியோரின் பேத்தியுமாவார்.
முகவரி; வட்டு கிழக்கு, சித்தன்கேணி

கடந்த பல ஆண்டுகளாக பல இன மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று
நகை வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் ஒரே இடம்
உத்தரவாதமுள்ள 22 கரட் தங்கத்தாலான சகலவிதமான ஆபரணங்களுக்கும்
மிக நியாயமான விலையில் மல்லிகை மொட்டு மாலைகள், செயின்கள்,
அட்டியல், தாலிக்கொடி மற்றும் இதர தேவைகளுக்கும்
உங்களின் நகை திருத்த வேலைகளுக்கும் நாடுங்கள்

நித்தியா ஜீவலர்ஸ்

(ஏழு நாட்களும் திறந்திருக்கும்)

1620 Gerrard Street East, Toronto, Ont. M4L 2A5

(416) 465-5065

கிளை நிறுவனம்: 3852 Finch Ave. E., Suite #307 (Kennedy & Finch),
Scarborough, Ont. M1T 3T9 Tel: **297-5889**

அழகுக்கு அழகு தருவது
அம்பிகாவின் தங்க நகைகளே!

உங்கள் சேமிப்பை
மாற்றுக் குறையா தங்கமாக்குங்கள்

மிஸிஸாகவில்

**அம்பிகா நகை
மாளிகை லிமிரெட்**
AMBIKA JEWELLERS LTD
(ஏழு நாட்களும் திறந்திருக்கும்)

25 AGNES AVE. UNIT 4A
MISSISSAUGA, ONT.
(DUNDAS & HWY10 சந்தியில்)

TEL: **(416) 270-6921**

நங்கையர் விரும்பும்
அற்புதமான தங்க நகைகளை
22 கரட் தங்கத்தில் பெற
நீங்கள் நாட வேண்டிய இடம்

ஸ்காபுரோவில்

லலிதா

நகை மாளிகை
(செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும்)

LALITHA JEWELLERY LTD

கென்னடி சப்வே சென்டர்
2425 EGLINTON AVE. E., UNIT#6A
SCARBOROUGH, ONT. M1K 5G8

TEL: **(416) 757-6568**

கார் நிறுத்தும் இடவசதிகளுண்டு

ரொறன்ரோவில் தமிழர் 836 வீதம் அதிகரிப்பு; ஐந்தாண்டு அதிகரிப்பில் தமிழரே முதலிடம்!

TAMILS IN TORONTO - 836% INCREASED

ரொறன்ரோ பிரதேசத்தில் வாழும் தமிழர்களின் தொகை கடந்த ஐந்து வருடத்தில் எத்தனை வீதத்தினால் அதிகரித்துள்ளது தெரியுமா? நம்பினால் நம்புங்கள் - 836 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கனடாவில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ சனத்தொகை, புள்ளிவிபர மதிப்பீடே இந்த அதிகரிப்பை தெரியப்படுத்துகிறது.

1986ம் ஆண்டில் தமிழ் மொழியை முதலாவது மொழியாகக் (தாய்மொழி) கொண்டவர்கள் 2055 பேர் மட்டுமே இருந்துள்ளனர். 1991ம் ஆண்டு ஜூன் மாதக் கணக்கெடுப்பில் இத்தொகை 19,235ஆக அதிகரித்துள்ளது. வீதாசாரத்தில் இது 836 வீத அதிகரிப்பாகும். 5வருடத்தில் தமிழர்களில் மட்டுமே இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக பாஸி (Farsi) மொழியைப் பேசுபவர்கள் தொகை 335 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இவர்களில் அநேகர் சராசரியாகள். அடுத்ததாக பஞ்சாபி

(வட இந்தியர்கள்) மொழி பேசுபவர்கள் 136 வீதத்தினாலும், பிலிப்பினோ (பிலிப்பைன்ஸ்) மொழி பேசுபவர்கள் 114 வீதத்தினாலும், வியட்னாம் மொழி பேசுபவர்கள் 113 வீதத்தினாலும் அதிகரித்துள்ளனர்.

அதே சமயம் கனடாவின் உத்தியோகபூர்வ மொழிகளை (ஆங்கிலம், பிரெஞ்சு) முதன் மொழியாகக் கொண்டவர்கள் தொகை கடந்த ஐந்து வருடங்களில் குறைந்துள்ளதையும் இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டியுள்ளது.

தமிழர்களின் தொகை மேற்படி புள்ளிவிபரத்தில் 19,235 என்று தெரிய வந்துள்ளதாயினும், இது சரியான கணக்கெடுப்பாக இருக்க முடியாது என்று தமிழர் குடியமர்வுச் சேவையுடனும், மேற்படி புள்ளிவிபரச் சேகரிப்புடனும் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் பின்வரும் நியாய விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

* கணிசமான தொகை தமிழர்கள் புள்ளிவிபரக் கணக்கெடுப்புப் பத்திரங்களை நிரப்பிக் கொடுக்கவில்லை. நண்பர்கள், உறவினர்களுடன் குடியிருந்ததாலும், தொழில், வசிப்புரிமை போன்ற நடைமுறைச் சிக்கல்களாலும், சம்பந்தப்படாத அச்சத்தினாலும் மேலும் ஒரு தொகை தமிழர் மேற்படிப் பத்திரங்களை நிரப்பவில்லை.

* பல தமிழர்கள் தங்கள் முதன் மொழியாக ஆங்கிலத்தை குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவர்கள் மேற்படி தொகைகளில் அடங்கவில்லை.

* மேற்படி புள்ளிவிபரம் சேகரிக்கப்பட்ட பின்னர் (கடந்த ஒரு வருடத்துக்குள்) மேலும் பெருமளவு தமிழர்கள் இங்கு வந்துள்ளனர்.

இவைகளையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது ஆகக் குறைந்தது 30,000 தமிழர் ரொறன்ரோவில் வசிப்பது தெரியவருகின்றது.



ஸ்ரீ சிவா ஜுவலறி

Bloor St. W, Toronto, Ontario
(416) 531-4867